

TAMIL MONTHLY

WEAPON TAMIL MONTHLY

SALEM 5

LITERARY

AMMAPALAYAM

தமிழ்நாடு மாநகராசப் பேரவை

AO AMMAPALAYAM SALEM 5

A LITERARY WEAPON TAMIL MONTHLY
AO AMMAPALAYAM SALEM 5

NOW

WEAPON

A LITERARY WEAPON

1872

TAMIL

ஸ்ரீராமத்திலுள்ள கு மரிப் பெண்டுகளுக்கு அங்குப் பின்னையைக் கண்டு விட்டாலே ஒரு வித குஷி வந்து விடும்.

ஜாடை செய்து—ஒவ்வொரு வார்த்தைக்குமே ஜாடை செய்து—‘ஓனக்கு (அங்குப் பின்னையைக் காட்டி) கல்யாணம் (தாலி கட்டுவதைப் போல கழுத்துப் பக்கம் கைகளைக் கொண்டு பேரய்) எப்போ? (விரல்களை முடிடி மடக்கிக் குலுக்க வேண்டும்.)

இந் த ‘அபிநய, முத்திரை’ களோடு முக பாவமும் சேர்ந்து கொள்ளும்.

ஊ ம க ளோடு ‘பேசவது’ என்பது எல்லோருக்கும் அவ்வளவு லேசு இல்லை. வேத்து மொழி தெரிந்தவன்றான் அதைப் பேச முடியும் என்பது போல ‘ஊமைப் பாவை’ தெரிந்தவன்தான் அவர்களோடு சரளமாகப் பேச முடியும்.

“பெண்” என்று சொல்ல வேண்டுமானால் மஞ்சள் பூச்சிறதைப் போல கள்ளத்தில் தேயத்துக் காண்பிக்க வேண்டும் அல்லது விரலால் மூக்கின் மேல் தொட்டுக் காண்பித்து மூக்குத்தியை தெரியப்படுத்த வேண்டும். பருவப் பெண்ணைக் குறிப்பிட வேண்டுமென்றால், விரல்களைக் குஷித்து மாவில் வைக்க வேண்டும்.

ஊமைகள் நம்மிடம் பேசும் போது அவர்களுடைய நாக்குக்குப் பதில் முகமே பாவங்களால்ப் பேசும். அதோடு கைஜூடைகள் ஒத்துழைக்கும். தொண்டையிலிருந்து, வாய் வழியாகவும் மூக் கிண் வழியாகவும் மூக்கல் கலந்த ஒருங்க ஒலி அவர்கள் நம்மோடு ‘பேசும்’ போது கசிந்து கொண்டிருக்கும்.

கால்ப் பேச்சு, அரைக்கால் பேச்சு ஊமை களும் உண்டு. நம்முடைய அங்குப்பின்னை அரைக்கால் பேச்சு ஊமை. என்னை அவன் “ஹாமா” என்று தெளிவில்லாத தேயந்த ஒலியால் குறுப்பிடுவான். இதற்கு “மாமா” என்று அசித்தம்!

என்னைக் கண்டு விட்டால் அங்குவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். ஹாமா என்று கொண்டே பக்கத்தில் வருவான். பிரகாசத் தால் கண்கள் மின்னும்.

அவன் எப்பவும் து வை தீ து நிழவில் உலர்த்திய ஒருவித புழுங்க வரடை யுள்ள பழுப்பு நிற வெட்டியையே உடுத்திக் கொண்டிருப்பான். துண்டுவுக்கு பதிலாக மேலே போச்திக் கொண்டிருப்பதுவும் ஒரு வேட்டிதான். அதை ரெண்டாக மடித்து, குறுக்குவசத்தில் மேலே போட்டு இடது கக்கத்துக்குள் அதன் மேலுக் கோடிகளை இடுகிக் கொண்டிருப்பான். தங்கப் பூண் கட்டிய ஒற்றை குத்ராட்சக் கொட்டை. சிகப்புக் கயறுவில் கோர்த்து கட்டப்பட்டுள்ள கழுத்து. அணிலின் முதுகிலுள்ள வெண் கோடுகளைப் போலுள்ள மூன்று திருநீச்சுக்கீற்றுகளும், அர்ச்சணைக் குங்குமமும் அணிந்த குறுகிய நெற்றி. முன் நெற்றியில் சிரைக்கப் பட்டு கமான் வளைவு வைத்த விட்டல் கிராப். சிறு வயசிலேயே தலை முழுவதும் பரவிய பித்த நரை. எப்பவும் மயிர்கலையாமல் பின்பக்கம் சீவிய மாதரியே இருக்கும். அடிக்கடி அவனையறியாமலேயே சரி செய்து கொள்வது மாதிரி இடது கை தலையை தடவிவிட்டுக் கொண்டே இருக்கும்.

அவனுக்கு நான்கு முன்னத்தம் பற்கனியிகவும் நீளம். பெரியவர்களின் பக்கத்தில் உட்கார்ந்துயிருக்கும் போது பற்கள் தெரியாமல் மரியாதைக்காக மூடிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து உடடுகளால் மறைத்துக் கொண்டு ஊ என்று இருப்பதைப் பார்க்கப்பரி தாபமாக இருக்கும். இதைப் பச்சத்து யாராவது சிரித்தால், ம், சிரிக்காதே

ஈ. ராஜநாராயணன்

ஜீ வன்

மசமா அடிப்பரச் என்று ஜாடையால் சொல்லுவான். எங்கள் அப்பா பக்கத்தில் அவன் இருக்கும் போது இந்தக் 'காட்சி' யை அடிக்கடி பரச்கலாம்.

அவன் தனது தோளைத் தட்டிக் காண்பித்து, அவன் எனக்குத் தங்கச்சி அப்படிச் சொல் லாதே என்று கண்களால் ஆட்சேபிப்பான். (ஊமை பாஷையில் தோள்களை தொட்டுக் காண்பித்தால், உடன் பிறப்பு, சகோதரம் என்று அர்த்தம்)

கிராம முன்சீப் பிள்ளையின் வீட்டில் முத்த மகன் அங்குப்பிள்ளை. இளையவன் ஆதிலிங்கம் பிள்ளை. தம்பியைத் 'தப்பி' என்று சொல்லுவான் அங்கு. தப்பிக்குத்தான் விசேஷ சலுகைவீட்டில். அங்குவைக் கண்டால்வீட்டில் யாருக்கும் பிடிக்காது; பெற்ற தாய்க்கும் கூட. சாப்பாட்டு நேரம் மட்டிலும் அவனை சாப்பிட அனுமதிப்பார்கள். பிறகு பேர் பேர் என்று ஜாடை செய்து வெளியே தூரத்தி விடுவார்கள்.

தங்கள் வீட்டில் ஒரு ஊமை இருப்பது அவர்களுக்கு கொரவைக் குறைஶ்கலாகப் பட்டது. 'எங்க பரம்பரையிலேயே ஊமை என்று யாரும் கிடையாது; இவன் எங்கிருந்து பிறந்தானே' என்று சொல்லுவார்கள். ஆனால் ஊருக்குள் மற்ற எல்லார் வீடுகளிலும் அவனும் ஒரு பிள்ளை என்று நினைத்து நடத்தி வந்தார்கள். நாயக்கமார்களின் வீடுகளில் எவ்வளவு பசி யோடு இருந்தாலும் அவன் கை நினைக்க மாட்டான். அவனுக்கு தன் ஜாதி உசத்தி என்ற நினைப்பு. அதோடு அவர்கள் சைவம்.

'இன்னைக்கு எங்க வீட்டை, (பறவை தானியத்தை தரையில் கொத்துவதுபோல சைகை காட்டி) கோழிக் கறி; சாப்பிடுறையா?' என்று என் தம்பி கேட்பான். உடனே அங்குப் பிள்ளைக்குச் சிரிப்புக் கலந்த பொய்க் கோபம் வந்து அவனை அடிக்கப் போவது போல பாவனை செய்வான். அப்புறம் எங்களைப் பார்த்து, இவன் சுத்தமோசம்; சுத்தமோசம், என்று முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு விரல்களை தண்ணீரில் நினைத்து உதறுவதுபோல உதறி உதற்க காட்டுவான்.

இதே கேள்வியை எங்கள் தங்கச்சி கேட்டிருந்தால், அய் என்று முக்கைப் பிடித்துக் கொண்டு அறுவெறுப்படைவது போல முகத்தை மட்டும் சுனிப்பான்.

குமரிப் பெண்டுகள் தனியாக் கூடியிருக்கும் இடங்களில் அங்குப் பிள்ளை வந்து சிக்கிக் கொண்டால், அவர்கள் அவனிடம் கேட்கும் முதல்கேள்வி, என்னைத் தாலி கட்டுகிறுயா? என்று அபிநயத்துக் கேட்பார்கள்! அங்கு அதற்கு சட்டென்று மறுத்துவிடுவான்.

'சரி; இவளை?'

அந்த ஊரிலுள்ள பிள்ளைமார் செட்டிமார், நாயக்கமார்களோடு சம்மந்தவழி செய்து கொள்ளாவிட்டாலும் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்றெல்லாம் உறவு முறை கொண்டாடி வந்தார்கள். ஊமையான அங்குப் பிள்ளைக்கு அந்த ஊரில் தனக்கு யார் யார் அண்ணன் தம்பி முறை சம்மந்தகார முறை என்று தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தது ஆச்சியியம்தான்.

நல்ல இளவட்டமான அங்குவை குமரிப் பெண்டுகள் விஷயில்லாத தண்ணிப் பாம்பு போல் நினைத்து நடத்தி வந்தார்கள்.

ஓர் நாள் நான் மாடியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். கீழே ஒரே கலகலப்பு. பெண்டுகளின் கெக்கொலி அலை அலையா வந்து துளைத்துக்கொண்டிருந்தது. அன்று எங்கள் வீட்டில் ஒரு புது மனத் தம்பதிக்கு விருந்து. ஊர் அழைத்திருந்தோம், இதில் ஆண்களுக்கு அவ்வளவாக உற்சாகமிராது. பெண் எப்படி இருக்கிறோன்; என்ன புட்ஜை; என்னென்ன நகை போட்டுக் கொண்டிருக்கிறோன் என்பதிலெல்லாம் ஊர்ப்பெண்களுக்குத் தான் அக்கறை. இந்த மாதரி காரியங்களுக்கு அழையாமலேயே வந்து கூடியிடுவார்கள். ஆனால் இவ்வளவு கலகலப்புக்கு என்ன காரணம் என்றான் முதலில் விளங்கவில்லை எனக்கு. திடீரென்று 'ஹாமா ஹாமா' என்ற அங்குவின் அபயக்குரல் கேட்டதும்தான். 'சரி, பயல் வந்து மாட்டிக்கிட்டான் போலி ருக்கு' என்று நினைத்துக் கொண்டேன்.

மொள்ள கீழே இறங்கி அவனை அவர்கள் படுத்துகிறதைப் பார்க்க வேண்டும் என்று போகினன்.

பக்கத்து அறைக்குள் புகுந்து அடைத்துக் கொண்டு ஊடு சுவரின் ஒரு ஜன்னல் கதவை திறந்து ஒருசுய்த்து வைத்துக்கொண்டு பார்த்தேன். நானிருந்த அறைக்குள் வெளிச் சம் ஓல்லாத்தால் அவர்கள் யாரும் என்னைப் பார்க்க முடியவில்லை.

தடிச்சி சுப்பி அவனை வெளிகீய ஸ்டாமல் வழியை மறித்துக்கொண்டு அவனைப் பார்த்து ஜீடை செய்து கேட்கிறோன்; 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ?' என்று.

உனக்குத்தான் கலியானம் ஆய்விட்டதே என்று சொல்லி அவனுடைய கழுத்தில்க் கிடக்கும் கயிறுவைக் காண்பிக்கிறுன்.

அவள் தன் பக்கத்தில் நின்றிருந்த இளம் விதவை வெங்கடம்மானைக் காட்டி, “அப்போ இவளைக் கட்டிக்கோ?” என்று சொல்லுகிறுள்.

அங்கு, மேலே கையைக் காட்டி; அப்படிச் சொல்லாதே சாமி கண்ணுமுழியைத் தோண்டி விடுவார் என்கிறுன்.

சுரி, தன்னிக்கோ வழியை விடு நான் போக நூம் என்கிறுன் அவன்.

அவளோ நிலையில் சாய்ந்து கொண்டு ஒரு காலை நீட்டி நிலையின் மறபக்கத்தில்மிதித்துக் கொண்டு அவனுக்குப் போக வழியிடாமல், மீண்டும் ‘‘என்னைக் கட்டிக்கோ; உன்னைப் பிரியமா வச்சிக்கிடறேன்’’ என்று சொல்லுகிறுள். உடனே அங்கு அவள் சீது ஒரு ‘‘குண்டு’’ போடுகிறான்! உனக்குத்தான்—மீசையைத் திருக்கி விடுவதுபோல் செய்து காட்டி—இரண்டு புருஷங்கள் இருக்கிறார்களே அது போதாதா; நான் வேறு வேணுமா உனக்கு? என்று சொல்லும் பாயில் உட்கார்ந்து கொண்டிருந்த பெண்டுகள் கூட்டம் தரையில் உருண்டு சிரிக்கிறது.

‘இது’ வெல்லாம் இவனுக்கு எப்படித் தெரிந்து என்று அங்குள்ளவர் ஒருவருக்கொருவர் பார்த்து புருவத்தை மேலே ஏற்றிச் சிரிக்கிறார்கள். நானும் அசந்து போனேன்! அவள் மீசைக்கார நாயக்கரைத் தொடுப்பாக வைத்துக் கொண்டிருப்பது இவன் எப்படி அறிந்தான்? ஊருக்குள் நடப்பது ஊழைக்குத் தெரியும் என்பது சொல்வடை.

ஆனால் சுப்பி விடுவதாக இல்லை. அவன், ‘நிறையக் குளிச்சர கூதல் இல்லை’ என்பதைச் சேர்ந்தவன்.

‘எனக்கு ரெண்டு கானாது; முனு வேணும் எனக்கு’ என்று சொல்லுகிறுன். ஆச்சிப்பாட்டத்துக்குக் கேக்கணுமா. ஒருத்தி மற்றவளின் முதுகில் படார படார் என்று அடித்துக் கொண்டே சிரித்தான்; அடி வரங்கியவன் அடித்தவளின் புஜத்தைப் பற்றி அவளைக் கீழே தள்ளிவிட்டுச் சிரித்தான்.

அங்குவைக் கோபமும் அவமானமும் பிடுங்கியது. அந்தக் கூட்டத்தில் முத்த, வயதான பெண்கள் இருக்கிறார்களா என்று கண்களால் தேடுகிறுன்; அவர்களிடம் இந்தக் கொடுமை’ யைப் பற்றி ஆவலாதி சொல்ல

வேண்டும் என்று. ஆனால் அப்படிப் பட்டவர்கள் யாரும் அங்கே இல்லை. அவன் மாடி இருக்கும் திசையில் மேலேபார்த்து ‘ஹாமா’; ஹாமா’ என்று கூவுகிறுன்.

தற்செயலாய் அப்பாவின் ‘நிழல்’ அந்தப் பக்கம் தெரிந்தது. பூவரச மரத்தில் அந்தி நேரத்தில்க் கூடும் உக்குருவிகளின் கெச்சட்டம் ஒரு கை தட்டால் அடங்குவது போல அடங்கி விட்டது. சுப்பியை அங்கு கோபமாகப் பார்த்து அவன் மாருக்க நேராக ஒரு விரலை நீட்டி இளநியைப் போல கைகளைக் குங்கித்துக் காட்டி, பண்ணறுவாளால் கறகற வென்று அறுக்க வேண்டும் என்று ஒரு கையின் மீது மற்றெருநூலை கையை வைத்துக் கடுமையாக அறுத்துக் காட்டியிட்டு ஒரே தாவில் வெளியே பாய்ந்து ஒட்டம் பிடித்தான்.

ஊரிலிருந்து எங்கள் மாமனூர் வந்திருந்தார். அவர் வந்து விட்டால் அங்குப் பின்னை எங்கேயும் பிதுங்கமாட்டான்; சாப்பிடுகிற நேரம் தனிரசதா எங்கள் வீட்டில்த்தான் கிடப்பான். சாப்பிட்டாச்சா? என்று கேட்டால் தன் கையை நம் முக்குக்கு அருகே கொண்டு வந்து வாசம் காட்டுவான். அப்படிக் காட்டும் போதெல்லாம் ரசத்தின் வரசனை ஜம்மென்று அடிக்கும்.

அங்குவுக்கு மோரின் மனம் பிடிக்காது. கடுங்காப்பிதான் சாப்பிடுவரான். பிரிவுதெரியாததற்கு முன்னால் தாய்ப்பால் சாப்பிடிருப்பானாலே என்னவேரா!

விசேஷ நாட்களில் கூட அவன் எங்கள் வீடுகளில் சாப்பிட மறுத்து விடுவான். அப்பாசொன்னால் மட்டும் ஒரு மடக்கு கடுங்காப்பிக்கிடப்பான்.

எங்கள் தொழுவுக்கு முன்னால் வேப்பமரத்தடியில் மாமா ஈளிசேரில் சாய்ந்து கொண்டிருந்தார். அது கோடைகாலம். தரையெல்லாம் வேப்பம் பூக்கள் உதிர்ந்திருந்தன. கோழிகளுக்கு அம்மா இரை பேரட்டுக் கொண்டிருந்தாள். அண்ணு மாடுகளில் பால்கறந்து கொண்டிருந்தான்.

அங்கு ரொம்ப பவ்யமாக மாமாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அப்படி அவன் நிற்கும் போதெல்லாம் மேல் தொடைகளுக்குள் வேட்டியை அழுக்கி அழுக்கி சொருகிக் கொள்வான். அது மரியாதைக்கு அடையாளம்!

மாமா ஈளிசேரில் படுத்து கைகளைத் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு கால்களை வேக



'சுகநி'ய 'விகட' மி 1972

சாகித்ய அகடமி
'சுதாய விதி'க்கே
வந்துவிட்டது

மாச ஆட்டிக் கொண்டே அங்குவைக் குறும்புக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்.

பெண்கள் ஜன்னல் வழியாக மாமாவிடம், அதைக் கேளுங்கள்; அதைக் கேளுங்கள் என்று தூண்டிக் கொண்டிருந்தனர்.

எனினத்தைக் கேட்க. ஆயிரம் தடவை கெட்ட பழைய கேள்விதான். மாமா மட்டும் அதை ஒரு நூறு தரமாவது அங்குவிடம் கேட்டிருப்பார்.

அக்கா, ஜடையைப் பின்னிக் கொண்டே அது சரியாக விழுந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே ஜன்னல் அருகே வந்து “அதைக் கேளுங்களேன்” என்று சொன்ன பிறகு மாமா கேட்டார் அங்குவிடம்.

“கல்யாணம் எப்போ உனக்கு ?”

அங்குவுக்கு முதலில் வெட்கம் வந்தது. அப்புறம் ஒரு சந்தோஷம். பிறகு வழக்கம் போல் பதில். முதலில் வடக்கே தொலைவில் கையைக் காண்பிக்கிறுன்; சாத்தார். அந்த ஊரில் தனக்குச் சொந்தமுள்ள ஹராமா என்று ஒரு மாமனுர் இருக்கிறார். அப்புறம் கண்ணத்தில் மஞ்சள் பூசுகிறது மாதரி காட்டி, விரல்களைக் குவித்து மார்பில் ஒட்ட வைத்து முகத்தில் நாணத்தைக் காட்டி, அந்தப் பொண்ணைத்தான் நான் கட்டிக்கொள்ள வேவண்டும் என்று சொல்லுகிறீன். ஜன்னலுக்கு அந்தன்டை நிற்கும் பெண்டுகள் ஒருவரை மற்றவர் முழுங்கையால் இடித்துப் புண்ணக்கிறார்கள்.

“கல்யாணம் செய்தால் எப்படி பெண்டாட்டி பின்னைகளுக்கு சாப்பாடு போடுவே?” மாமனுர் ஜாடையால் தொடர்க்கிறார்.

நான் மாவு ஆட்டிக் கொடுப்பேன். அவன் தோசை சுட்டுக் கொடுப்பாள். நான் பெட்டி யில் எடுத்துக்கொண்டுபோய் விற்று துட்டு சம்பாதித்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுப்பேன்.

ஊமையனாக இருந்தாலும் எவ்வளவு வினாயம் இருக்கிறது என்று மாமா வியக்கிறார்.

புஸ்தகம் பிரித்து வைத்துக் கொள்வது மாதரி காட்டி அதில் எழுதுவது போல் செய்து, நீ கிராம முன்சீப் வேலை பார்க்கலையா? என்று கேட்கிறார்.

இல்லை. தப்பி நல்லாப் படிக்கிறான். அவன் தான் அந்த வேலை. எனக்கு இது போதும் என்று பரம திருப்தியோடு சொல்லுகிறான் அங்கு. தான் ஊமையாக இருப்பதால் அந்த வேலை பார்க்கமுடியாது என்று தெரிந்தே வைத்திருக்கிறான்.

அங்கு எவ்வளவுக்கு சாதுவோ அவ்வளவுக்கு மூர்க்கமானவன் அவனை ஊமையாக இருக்கிறேயே நீ என்று கேலி செய்யக்கூடாது. மூக்கை சொரிந்து காட்டினால் இப்படி அர்த்தம். ஒரு தடவை தலையாரித்தேவரின் மகன் தெரியாத்தனமாய் அங்குப் பின்னைக்கு எதிரில் மூக்கைச் சொரிந்து காண்பித்துவிட்டான். அவ்வளவுதான். விறகுக்கம்பால் ஒரே போடு. பையன் பிழைத்தது மறு பிழைப்பு. அதிலீருந்து யாரும் மறந்தும் மூக்கை அவன் எதிரிலில்—ஊற்று எடுத்தாலும் கூட!—சொரிந்து கொள்ள மாட்டார்கள்.

வடக்கே இப்படி ஓர் ஊரில் தனக்கு வாக்கப் பட ஒரு பொண் இருக்கிறார் என்ற விபரம் அங்குப் பின்னையின் தமிழி கலியாணம் வரைக் கும் நாங்கள் உண்மை என்றே முச்சுடும் நம்பி இருந்தோம் அங்குப் பின்னையைப் போலவே.

தமிழி ஆதிலிங்கம் பின்னையின் கலியாணத்தின் போதுதான் அது இல்லை என்று தெரிய வந்தது. அங்குவின் சிறிய வயசில் அவனுடைய தகப்பனுர் கற்பணையாக அவனுக்கு வேடிக் கைக்காகச் சொன்னது அது! அதை அவன் உண்மை என்றே மனமார நம்பிவிட்டான்.

ஆதிலிங்கத்துக்குக் கலியாணம் என்ற போது தனக்கும் சேர்த்தே கலியாணம் என்று நம்பி இருந்தான் அங்கு.

கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது எங்கள் அப்பாவிடம் வந்து அங்கு தனக்கும் கலியாணம் என்று பெருமையோடு சொன்னான். நாங்கள் எல்லாரும் அது நிஜம் என்றே நினைத்தோம். (ஆனால் பொதுவாக ஊழைகள் யாருக்கும் அநேகமாக கல்யாணம் ஆவது; இல்லை.)

அப்பா அம்மாவிடம் பெரிய கிராம முனிசிப் பிள்ளையை ரொம்ப சிலாகித்துப் பேசினார். பிராயம் ஒடைந்த பிறகு ஆண் ஆஜூலு பெண்ணைலும் கலியாணம் ஆகாமல் இறந்து போவது இந்த உலகத்தில் பெரிய பாவம் என்று சொன்னார். ஆஜூக்கும் கண்ணி கழிந்த பிறகே மரணம் சம்பவிக்க வேண்டும் என்று சொன்னார்.

அப்பா இப்படிப் பேசியது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் சொன்ன விஷயத்தின் மற்பகுதி விஷயம் அவருக்கு உடன்பாடு தான். ஆனால் அச்சானியமாக சாவு அது இது என்று அவர் சொல்லியிருக்க வேண்டாம். அனால் அம்மா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது, இதுக்காக இல்லை என்று யூகித்தேன். ஒருவேளை அங்குவைக் கல்யாணம் செய்யப் போகும் பொண்ணுக்கப் பரிதாபப்பட்டு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அம்மா அடிக்கடி சொல்லுவாள் அப்பாவுக்குக் கறுநாக்கு என்று. அது சரியாகிவிட்டது.

பீபிய கிராமமுனிசிப் பிள்ளை, கல்யாண சம்மந்தமான ஏதோ ஒரு விஷயமாக அவசரமாக அப்பாவைப் பார்க்க வந்திருந்தார். அப்போது பெரிய பிள்ளையை அப்பா பாராட்டி னார் அதைக் கேட்ட பிள்ளைவாள் முகத்தில் ஒரு கலவரம் பரவி பிறகு அது சிரிப்பாக வந்தது. “அந்த கோட்டி சுடுகாட்டுக்கு அது ஒண்ணுசான் குறைங்கல்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

கல்யாண வீட்டு வாசலில் ஒரு பெட்டி வண்டி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பொண்டான் இறங்கியது: இரண்டு இல்லை.

அங்கு அவனுடைய தகப்பனுரிடம் போய் என்ன விஷயம் ஒரு பொண் வந்திருக்கிறதே என்று விசாரித்தான்.

“போடா உள்ளே, முச்சுக் காட்டினால் அமைஞ்சு தன்னிடுவேன்” என்று கையை ஓங்கினார்.

அங்கு அம்மாவிடம் போய் விசாரித்துத் தெரிந்து கொண்டான். தனக்குக் கல்யாணம் இல்லை; தமிழிக்கு மட்டும்தான் என்று.

வடக்கே ஊரிலிருக்கும் மரமாவின் பொண் என்னுச்சு என்று கோபமாய்க் கேட்டான்.

அப்போதுதான் அந்தத் தாய் திடுக்கிட்டாள். அவளுக்கு ஒரு பக்கம் துக்கம் பொங்கி வந்தது குடும்பத்தோடு சேர்ந்து செய்த தப்பி தங்களுக்காக பச்சாதாபப்பட்டான்.

அங்கு அந்தக் குடும்பத்திலிப் பிறந்த பாவம் ஒன்றுதான். அவன் ஊழை என்று தெரிந்த நாளிலிருந்து வெளியூருக்குக் கூட அவளைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்கள். அவள் சாப்பிட்டான்; ஊருக்குச் சொன்னபடி கேட்டான். தேருக்கும் திருவிழாவுக்கும் நடந்து போயே திரும்பி வந்து விடுகிற வெளியூர் களுக்கெல்லாம் மற்ற குடும்பத்தாரோடேயே தான் போய் வந்தான்.

எவ்வளவுக்கெவ்வளவு அவனுடைய குடும்பத்தார் அவளை அலட்சியப் படுத்தினார்களோ தள்ளிவைத்தார்களோ அவ்வளவுக்கு அவன் தன் குடும்பத்தாரை நேசித்தான் போற்றி ணன் விசுவாசமாக இருந்தான்.

உங்கு அடிதுக்கொண்டே எங்கள் அப்பாவிடம் ஒராவாந் கான். இதற்க மன்னால் ஊழைகள் அழுது நான் பார்த்ததில்லை. அவன் தொண்டையிலிருந்து சப்தமே வெளிவரவில்லை. வெறும் காற்றுதான் வந்து கொண்டிருந்தது; சில சமயம் ஒரு கோரமானாலும் வெளிவந்தது. ஆவென்று வாயைத் திறந்து கொண்டு கண்களை இறுக்க முடிக்கிளான்டே அழுதான். அவளைச் சுற்றி ஒரு வேடிக்கை பார்க்கும் கூட்டம். அது எங்கள் அப்பாவுக்கு பயந்து கொண்டு தெருவோடு நின்று கொண்டது. எங்கள் அம்மாவைப் பார்த்ததும் அங்குவின் அழுகை அதிகமாயிற்று.

அப்பாவுக்கும் என்ன செய்கிறதென்று தெரிய வில்லை. அவர் அம்மாவை பரிதாபத்தோடு பார்த்தார். அம்மா முந்தானையால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

அப்பா அங்குவிடம் ஜாடை செய்து அழாதே; அழாதே என்றார்.

நீ அங்கே போக வேண்டாம், அவர்கள் சுத்த மோசம். இங்கேயே என் வீட்டில் இரு என்று சொன்னார்.

உனக்குக் கலியாணம் நான் செஞ்சிவைக்கி ரேன்; வருத்தப்படாதே அழாதே கோட்டிப் பிள்ளை இதுக்கு என் இப்படி அழுகே? என்றெல்லாம் சொன்னார்.

ஆதரவோடு அவனுடைய புஜுத்தைத் தடவிக் கொடுத்த எங்கள் அப்பாவின் கையை அவன்

அலட்சியமாகத் தன்னினி. என்னைத் தொடாதே என்கிற மாதari பார்த்தான். நீயும் எங்க அப்பாவே வாடு சேர்ந்தவன்தான் தெரியும் எனக்கு என்று சொல்லுகிறது போலிருந்தது.

அழுதுகொண்டேயிருந்தவன் அவனுகவே சட்டென்று அழுகையை பாதியிலேயே நிறுத்தி விட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு எங்கள் யாரிடமும் சொல்லாமல் யாரையுமே பார்க்காமல் விறுவிறு என்று புறப்பட்டு விட்டான்.

அப்பா என்னைப் பார்த்துத் தலை அசைத்து அவர் அருகே கூப்பிட்டார். “அவன் கூடவே போ; அவனைத் தனியே விட்டுராதே” என்று வேகமாகவும் மெதுவாகவும் சொன்னார்.

அங்கு ஒரே சீராய் நடந்து போய்க்கொண்டிருந்தான். தரையில் அவன் எடுத்துவைத்த காலடி வழக்கமாக இல்லாமல் பதித்து நடந்த மாதari இருந்தது.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கு ஒரு பெரிய தடியான விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு சமயல் பிறை சட்டி பாளைகளையெல்லாம் அடித்து நெருக்க ஆரம் பித்தான். பெண்டுகள் பயந்து கூப்பாடு போட்டுக்கொண்டு வெளியே ஓடினார்கள்.

அங்குவின் தகப்பனார் பெரியின்னை ஓடிவந்தார். கிட்டெ வந்தாயோ ஒரே போடுதான் என்று அவரிடம் விறகுக் கட்டையைக் காண்டித்தான் அவன்.

நான்போய் அவனைப் பிடித்தேன். ஒரே தள்ளு, தூாப்போய் விழுந்தேன். ‘அடே பாவி; எவ்வளவு பலம் இருக்கிறது இவன் உடம்பில்’

கல்யாணவீடு கலகவீடாகி விட்டது ஒரு நிமிட்டில். கிராமத்து இனவட்டங்களில் சிலபேர் வந்து அங்குவை லாவகமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவன் கையிலுள்ள விறகுக் கட்டையைத் திறுக்கிப் பிடுங்க கொஞ்சம் சிரமப் பட்டார்கள்.

அப்படியே அவனை ஒரு அரைக்குள் தள்ளி கதவைப் பூட்டிவிட்டார்கள்.

கீல்யாணம் சுபமாக முடிந்தது.

முகூர்த்தத்துக்கு வந்திருந்த அப்பாவிடம் தனியாக நான் நடந்த இதையெல்லாம் சொன்னேன். அப்பா திடுக்கிட்டுப் பேரனார்.

“இப்போ அவன் எங்கே?” என்று அவசரமாய்க் கேட்டார். ரூமுக்குள் அடைப்பட்டிருப்பதைக் காட்டினேன். அப்பாவின் முகம் வாடி விட்டது.


பெரிய பிள்ளையைக் கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொன்னார். அங்கு அலங்கோலமாக தரையில் விழுந்து கிடந்தான். அவன் இறந்து போய் விட்டானு மயங்கிக் கிடக்கிறானு என்று தெரியவில்லை. வெட்டி பூராவும் முன் பக்கத்தில் ரத்தத்தால் நளைந்து இருந்தும் பக்கத்தில் ரத்தத்தால் நளைந்து இருந்தும் உடம்பில் எங்கும் காயம் தட்டுப்பட வில்லை எங்களுக்கு.

கொஞ்சம் விலகியிருந்த நனைந்த வேட்டியை நீகிகிப் பார்த்த போது தான் தெரிந்தது. ஏதோ ஒரு கழிப்பட்ட இரும்புத் தகட்டினால் அங்கு தன்னுடைய ‘உயிர்த்தலத்’தை அறுத்து விட்டான்.

“பாவி, கெடுத்திட்டியேடா காரியத்தை” என்று பதறினார் அப்பா.

அவர் அப்படிச் சொன்னது அங்குவைப் பார்த்தா பெரிய பிள்ளையைப் பார்த்தா?

பெரிய பிள்ளையைப் பார்த்துச் சொன்னதாகத் தான் பட்டது எனக்கு. ○



முக்கண் மாத ஏடு

சந்தாதாரர்கள் விலாசங்களைத் தெளிவாக எழுத வேண்டும். எழுத்தாளர்கள் பிரசரிக்க இயலாத எழுத்துக்களைத் திருப்பப் பெற போதிய தபால்தலைகளை இணைக்க வேண்டும்.

அஃக் 2வது இதழ் (ஜூலை 1972) அச் சேநிக்கொண்டிருக்கிறது. இது முதல் தேதியன்று சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஆண்டுச் சந்தா ரூ. 5/-

தனி இதழ் 40 காசு

ஆசிரியர்: அஃக்

அம்மாபாளையம்

சேலம்-5

வௌ. சாமிநாதன்

சில கேள்விகள்

சில பதில்கள்

சில... ‘தூரியாது’கள்

தமிழ் இனத்தின், ஆத்மீக, உள்மன சித்திரம் (Character of the Tamil national Psyche) எத்தகையது என்பதைக் கண்டறி யும் ஆராய்வு இப்போது நமக்குத் தேவை. அது மிக அவசியமும் ஆகும். 20 நூற்றுண்டு கணக்கு மேற்பட்ட தொடர்ந்து—இது உலக சரித்திரத்திலேயே உண்ணதமான நிகழ்ச்சி—இலக்கிய சரித்திரம் முழுவதிலுமே ஒருநாடகா சிரியரைக் கூட தமிழ் கண்டதில்லை. ஏன்? தமிழினத்தின் ஆத்மீக, உள்மன குண சித்திரத்திற்கு சில எல்லை வரையறைகள் உண்டோ? சில துறைகளில்தான், சில திசைகளில்தான் அதன் மலர்ச்சி, இயக்கம், வளர்ச்சி சாத்தியமோ? —என்றெல்லாம் சந்தேகங்கள் தோன்றுகின்றன.

சமீபத்தில், ஹிந்துஸ்தான் டைம்ஸில், இன்றைய தமிழ் நாடகத்தைப் பற்றிய கட்டுரையை இக்கேள்வியை ஆரம்பமாகச் சொன்டு எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு நண்பர் ஆதவன் ஒருகேள்வி கேட்டார். “தமிழ்னுக்கு நாடகமே கைவராத ஒன்று என்று சொல்கிறீர்களா?” நான் இதற்கு தீர்மானமாக ஏதும் பதில் சொல்ல முடியாது. இன்று எனக்கு என்ன பதில் சொல்வதன்று தெரியாது. “தெரியாது” என்று தான் சொல்ல வேண்டும். சொன்னேன். ஆனால் இக்கேள்வியும், இதற்கு பதில் கிடைக்காது என்றே ஆகும் நிலையிருந்தாலும் பதில் காணும் முயற்சியும் அவசியம். பதில் இல்லா விட்டாலும் நம் இன சரித்திரத்தின் நீட்சி முழுதிலும் நாம் அவ்வப்போது கேட்டுக் கொள்ளும் கேள்விகளுள் இதுவும் ஒன்றுக் கிருக்க வேண்டும்.

வடமொழியுடன் நாம் கொண்ட உறவு எவ்வளவு நூற்றுண்டுகள் கால நீட்சி கொண்டது அதன் பாதிப்பு எவ்வளவு பலதுறைச் சார்பு பெற்று அகன்றது, இன்றைய வீரசைவர்

களான தமிழ் பண்டிதர்கள் கூட, “‘இது தமிழிலிருந்தாக்கும் வட மொழி க்குச் சென்றது’” என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு நம் உள்மனத்தில் சென்றுவிட்ட வடமொழி பாதிப்பு எவ்வளவு ஆழமானது, என்பதைப் பற்றியெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், வடமொழி மரபில் நாடகத்தை மாத்திரம் நாம் வெகுஜாக்கிரதையாக நம்மை அண்டவிடாமல் இவ்வளவு நூற்றுண்டுகளாக பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். வடமொழியின் நாடக இலக்கிய சமூத்திரத்திலிருந்து ஒரு அலைத்திவலை கூட நம் மேல் தெரிக்கவில்லை. நம் தற்காப்புப் பிடிவாதத்தின் தீவிரம் ஒரே ஒரு மனிதரின் தன்னரியா பலவீனம் இப்பிடிவாதத்தின் தீவிரத்தைக் கொஞ்சம் தளர்த்தும் தவற்றைச் செய்தது. இந்நூற்றுண்டின் ஆரம்பத்தில் மறைமலை அடிகள் காளி தாசனின் சாகுந்தலத்தை மொழிபெயர்த்தது தான் அத்தவறு. ஆனால் தனி மனிதரின் பலவீனங்கள் தவறுகள் தனி குணச்சித்திரத்திற்கு ஊறு விளைவிக்காதவாறு தமிழினம் காத்துக்கொள்ளும் திறன் வாய்ந்தது. நல்ல வேளையாக அம்மொழி பெயர்ப்பு எத்தகைய நயத்தையும் கொண்டிராமலிருந்ததுதான், இந்நீண்ட கால தமிழின குணத்திற்கு களங்கம் நேராது காப்பாற்றியது.

இதற்குப் பின்னும் கடந்த மூன்று நூற்றுண்டுகால ஆங்கிலையெதாடர்பு—தொடர்பு என்ன தொடர்பு?—ஆதிக்கம், அத்துடன் நம்மீது பலவந்தமாக தினிக்கப்பட்ட ஜேரோப்பிய வளத்தைப் பற்றிய செய்தி அறிவு, இவையும் நாடகம் பற்றிய வரையில் நம்மை பாதிக்கவில்லை. மொழி, நடையுடை பாவணைகள், நாவல், சிறு கதை, சினிமா, சிகிரெட், சிலை வைப்பு, கார், கேக் வெட்டுதல், எல்லாம் நம்மை வந்தடைந்துள்ளன. பன்னெண்டுங்கால தமிழ்ப் பண்பாட்டை ஒட்டி, மரபை ஒட்டி நம் தமிழ் முதாதையர்கள் நற்பெயரை இப்பொது கெடுப்பானேன் என்று அதிஜாக்கிரதையாக நாடகத்தை இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள பொருள்களில் ஒன்றுக்கைவத்துள்ளோம்.

நாடக இலக்கிய வளம்தான் நாம் ஒதுக்கிய பொருளாயிற்றை ஒழிய, நாடகக்கலை முறைகளை நமதாக்கிக்கொண்டுள்ளோம். சிலப்பதி காரத்தில் இளங்கோவடிகள் நாடக கலை அரங்கு நிர்மாணத்தைப் பற்றியும் நாட்டியத்

தைப்பற்றியும் சொல் லூம் செய்திகளிலிருந்தும், இன்று நடேச தமிழரானின் தெருகூத்தை, பரத நாட்டிய கலா அனுஷ்டானங்களை விதிமுறைகளா, நாம் பார்க்கும் பொழுது பரதனின் நாட்டிய சாஸ்திரத்தின் பாதிப்பு நீட்சியை அறிகிறோம். அயல் உலக நாடக இலக்கியத்தை ஒதுக்கி வைத்தக்கைகள் அயல் உலக கலா அனுஷ்டானங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது. திரும்பவும், ஏற்றுக்கொண்ட அயல் உலக கலா அனுஷ்டானங்களுக்குத் தேவையான நாடக இலக்கியங்களை தானே கூட படைக்கவில்லை. ஒரே ஒரு விதியுலக்கு. வெற்றிகரமான விதியிலக்கு. குற்றால் குறவுஞ்சி. தோல்வியடைந்த விதியிலக்குகள் — நெஙண்டி நாடகங்கள், பள்ளுகள், விலாச நாடகங்கள், ‘‘வயட்றாம் வீடு’’கள், ‘‘நானே அறிவாளி’’கள்..... வேறு வர்த்ததைகள் லூரவேண்டுமானால் சிந்தனை. கற்பகை, கலை உணர்வு, ஆகியவற்றால் பெறப்படும் ஒன்றை தமிழினம் ஒதுக்கி வைத்துள்ளது. பயன்று கற்றதைத் திரும்பச் செய்துகூடும் கூடுத தொழில் முறையை அது ஏற்றுக்கொண்டுள்ளது — பல நூற்றுண்டு காலமாக தன்னிறியாத இயல்பான பிடிவாதத்துடன். என? இது தமிழின ஆத்மாவின் உள்மனத் தின் குணச்சித்திர எவ்வெள்களை வரையறுக்கிறதா? இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாருன எல்லை வரையறுப்பு நாடகத்தைப் பற்றியது முத்திரமல்ல என்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும் சி. சு. செலவைப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் காலதேவன் என்ற கட்டுரையில் (எழுத்து — 39, மார்ச் 1962) நான் எழுதியிருந்ததை திரும்ப நினைவுக்கு கொண்டு வருவது எனக்கு சௌகர்யம்.

‘‘வடமொழியுடன், வடநாட்டுடன் கொண்ட உறவு நம்மைப் பல விதங்களில் பாதித்தது. பாணினியின், கெள்ளில்யனின் பாதிப்பை தோல்காப்பியத்தில் பார்க்க முடிகிறது. வியாசரின், வால் மீகியின் பாதிப்பை, கம்பனியிலும், பெருந்தேவனுரியும், வில்லி புதுராரியிலும் காணமுடிகிறது. கெள்ளியினும், மனுவும், வாதஸ்யாயனும் திருக்குறளைப் பாதித்திருக்கின்றனர். பிருஹத் கதா, பெருங் கதையாகக காட்சியளிக்கிறது. ஆசாரக்கொவைக்கும், தண்டியலங்காரத்திற்கும் மூலம் வடமொழி. இப்படியாக, தத்துவம், அரசியல், மதம், தரமம், இலக்கியம், இலக்கணம், சம்பிரதாயங்கள் எவ்வாற்றிலும் வடமொழி உறவால் தமிழ் வளமங்கள் திருக்கிறது. வடமொழியின் மெழு அலைப்பு வேறுபடுகளையும் மீறி, பாணினியின் இலக்கண நூல் தகுந்த மாற்றங்களாடு தோல்காப்பியத்திலும், தண்டியின் ‘காவ்ய தரிசனம்’ தண்டியலங்காரத்திலும் காட்சி தருகிற பொழுது, பரதனின் நாட்டிய சாஸ்திரம், ஜகந்நாத பண்டிதனின் ரஸகவகதாரம் ஆனத்தவர்த்தனினை ‘தவ்வையஷேகம்,’

போன்ற காவிய, கவிதா, சித்தரந்த விமரிசனங்கள் மட்டும், இவற்றின் உரையாசிரியர்களான ஸ்ரீஸங்குலன், பட்டநாயகன், அபிநவகுப்தன் போன்றேர் மட்டும், நம் தமிழ் இலக்கியத்தைப் பாதிக்கவில்லை. கி. மு. 200 (பரதனின் நாட்டிய சாஸ்திரம்) முதற்கொண்டு, கி. பி. 1700 (ஜகந்நாத பண்டிதனின் ரஸகங்கதாரா) வரை, வழக்கொழிந்த போதிலும், வடமொழியில் தொடர்ந்த கவிதை ஆராய்ச்சி மரபு இருந்திருக்கிறது. தமிழில் அதன் எத்தகைய பாதிப்பையும் காணும். இது மிகவும் சுவாரஸ்யமான ஆராய்ச்சிக்கு உதவும் கேள்வி. எல்லாத் துறைகளிலுமே (இலக்கணம் உட்பட) அந்த பாதிப்பைக் காணும்பொழுது கவிதாரசனை மாத்திரம் நம்முடன் உறவு கொள்ளவில்லை. இது மிகவும் அடிப்படையான, பல நூற்றுண்டுகளைத் தன் காலவரம்பிற்குள் அடைத்துக் கொள்ளும் பிரச்சனை என்று எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சனை நம்மவர்களின் குணச்சித்திரத்தைப் பற்றிய, மண்வளத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும். நம் மண்வளத்திலேயே இல்லாத பண்புகள் விமரிசன நோக்கும், ஆராய்ச்சி மனமும். ஆகவே காலதேவன சக்தியற்றவானுகவே இருந்திருக்கிறுன். இனியும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. காலதேவன் செயல்பட ஏதுவான குழந்தை இங்கு இல்லை. சில வெட்ப தட்ப நலைகளில் சில பயிர்கள்தான் விளையும் ஒரு வேளை நம் மண்ணுக்கேற்ற பயிர்கள்தான் நமக்குக் கிடைக்கின்றனவோ என்னவோ! ஆகவே கலையியலையும் நம்மை அண்டிவிடாத வாறு பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம் என்பதும், அது ஆன்றுவரை தமிழினத்தினை வெற்றிக்கு சாட்சியாக இருந்து வருகிறது என்பதும் தெரிகிறது.

இதோடு நம் மொழியில் சரித்திரத்தில் தத்துவார்த்த சிந்தனை மரபு அறவே இல்லை என்பதையும் நினைவுறுத்திக் கொண்டோமானால் நமது உள்மன குணச்சித்திரத்தின் விருப்பு வெறுப்புகள் ஒரு பாரப்படசமற்ற அளவு கோலை தனக்கு உதவ்யாக கொண்டுள்ளதோ என்று சந்தேகம் எழுகிறது.

மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல். வடமொழி கலையியல் வளம் கூட அத்துறை சாதனை ஒரு பகுப்பு முறை வகையைச் சார்த்த தாக இருப்பதை நாம் கணலாம். எல்லாமே படைக்கப்பட்ட ஒன்றின், அனுஷ்டானத்தில் உள்ள ஒன்றின், குணங்களின். ‘‘என்ன என்ன? எவ்வாறு?’’ என்ற வகையினை தான் (analytical) பகுப்பு முறை ஆராய்வு தானே அல்லது, ‘‘என?’’ என்ற வகையிலான படைப்பிற்கு அப்பாற்பட்ட படைப்பிற்கும் அனுஷ்டானத்திற்கும் ஆதாரமான காரணங்களை ஆராயும் (speculative) ஆராய்வுகள் அல்ல. நமது விமர்சன சிந்தனைகள்

படைப்பைச் சார்ந்த படைப்பின் சீறைக்கு உட்பட்ட விதிமுறைகள். இந்த அளவு சிந்தனை கூட, பகுப்பு முறை அனுகல் கூட, நம் இனக்கணத்திற்கு விரோதமானது. நாம் இன்னும் சற்று கீழேபோய் வெறும் இலக்கணமே அது வடமொழியினதாக இருந்தாலும் சரி, பாணினியோ தண்டியோ யாராக இருந்தாலும் சரி அது போதும். ஆனால் ஆனந்தவர்த்தனன் நமக்கு வேண்டியது இல்லை என்று நம் விருப்பு வெறுப்புகளை தீர்மானமாக நிச்சயித்துக் கொண்டுள்ளோம்.

இதற்கும் காரணம் எனக்கு ஒன்று தோன்றுகிறது. பெரிய கல்லாகத்தான் தூக்கிப்போடுகிறேன். நான் தவறு செய்கிறேன் என்று யாராவது நிருபித்தால் எனக்கு சந்தோஷம் தான்.

நாட்டியம், நாடகம், சங்கீதம், சிற்பம், ஒனியம் இவை எவற்றையும் நாம் கலையாக பாவிக்கவே இல்லை. ஒரு தொழில் முறையாகத்தான் பாவித்தோம். சரித்திரம் முழுதும் இதற்கு அத்தாட்சி. ஏன்?

நம்மை நாம் தனிமனிதர்களாக பாவிக்கவே இல்லை. தனி மனி த சிந்தனை என்பதை நமக்கு, பொதுவாக அனேகமாக இந்திய மரபிலுர் சரி, குறிப்பாக முழுக்க முழுக்க தமிழ்மரபிலும் சரி இருந்ததில்லை. கூட்டுச் செயல் முறைதான் நம் வாழ்வாக இருந்ததே அல்லாது, தனிமனித சிந்தனை அல்ல.

கலை என்பது தனிமனிதன் தன் அனுபவத்தை தான் கண்ட தரிசனத்தை, உண்மையை, ஒரு சாதனத்தின் வழியாக வெளியிடுவது. இதில் எல்லாமே புதியவை. உண்ணதமானவை (Unique). (1) தனி மனி தன் என்னும் ‘கான்’. (2) ‘தான்’ கண்ட தரிசனம். (3) இவ்விரண்டும் வெளியிட்டுச் சாதனத்தை பாதிக்கும் வகை.

தொழில் முறையில், முதலாவதான ‘தான்’ இல்லை. மற்றவரை உண்டு. இரண்டாவது மற்றவரிடமிருந்து பெறப்படுவது. மூன்றாவதும் மற்றவரிடமிருந்து பயின்று கற்றது. இவை எவற்றிலும் உண்ணதம் (Uniqueness) இல்லை.

சிற்பம், ஓசியம் எதுவுமே நம்மிடம் தொழில் முறையாகவே இருந்து வந்துள்ளது. அதனால்தான் அவையெல்லாம் அநாமதேயங்களாக காணப்படுகின்றன. படைத்த கலைஞரின் தனி முத்திரையை நாம் பார்க்க முடிவதில்லை. இது செயல்முறையில். கலைப்படைப்புகள் தொழில் திறன்களாகவே நமக்கு கிட்டியுள்ளன. அவன் நமக்கு காட்டும் உலகமும் ஒரு சமூக உடன்பாட்டு உண்

மையே அல்லாது கலைஞர் என்ற தனிமனி தனின் தரிசனம் அல்ல.

கலைக்கு தனிமனிதனின் தனித்த உன்னத சிந்தனை தேவை. தொழிலுக்கு பயிற்றுவிக் கப்பட்ட தொழில் திறன் தேவை. இலக்கணம் தேவை. ஆகவேதான் கலையான நாடகத்தை நாம் ஒதுக்கியுள்ளோம். தொழில் முறையான நாடகவிதிகள் நம் அநுஷ்டானத் தில் உள்ளன. கலையியல் (both analytical and speculative) துறையை நாம் ஒதுக்கியுள்ளோம். இலக்கணங்களை அரவணைத்துக்கொண்டிருக்கிறோம் சிந்தனைத்துறையை ஒதுக்கியுள்ளோம். இதன் தொழில் முறையான விதிகளான நீகிபோதனைகளை அரவணைத்துள்ளோம். (திருக்குறள், நாலடியார், நான்மனிக்கடிகை, ஆசாரக்கோவை இத்யாதி.)

இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. இலக்கியத்தை நாம் கலையாக சிந்தித்துப் பார்த்ததே கிடையாது. அதனால்கான விமர்சன மரபும் கலையியலும் நம் தமிழ் இலக்கிய சரித்திரத்தில் இல்லாது போய் விட்டன. இலக்கணம் அட்சி புரிசிறது. நம் இலக்கியாசிரியர்கள் கலைஞர் எனப்படவில்லை. புலவர் எனவே அறியப்பட்டனர். புலமை என்பது கற்றபாண்டியம். தொழில் திறன். மொழியை, யாப்பை, கையாளும் கிறன். கற்றவந்த ஒரு புலவரிடையே ஒருவர் கவிஞர், மற்றவர் பாடம் பயின்ற வெறும் வித்துவான் என்ற பாகுபாடு அன்றுமில்லை. இன்றுமில்லை. அன்றிலிருந்து இன்றுவரை நம் புலவர்கள் கற்றதெல்லாம் வெறும் வித்துவான் என்ற பாகுபாடு அன்றுமில்லை. இன்றுமில்லை. அன்றிலிருந்து இன்றுவரை நம் புலவர்கள் கற்றதெல்லாம் வெறும் வித்துவான் என்ற language manuals, Hand books. இலக்கியமும் ஒரு தொழிலாகத்தான் நம் மரபில் கருக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ் மரபும். சரித்திரம், பண்பாடும் செரியாக கூட சிலர்தான் இப்போது அதை கலை என்று சொல்லுகிறார்கள்.

ஆகவே சரித்திரக்கிலிருந்து, இலக்கியத்திலிருந்து நம் கலை மரபிலிருந்து நம் தமிழ் இனதுமாவின் உள்மனத்தின் ஒரு குணச்சிக்திரம் ஒருவாறு இப்போதைக்குத் தெரிகிறது.

அக்கணச்சித்திரம் சிந்தனையை ஒதுக்கியது. தனிமனிதனை ஒதுக்கியது. கலையை ஒதுக்கியது. அது ஏற்றுக் கொண்டவை: கலையை கீழிறக்கிய தொழிலாளன் ('சொல்லேர் உழவளை'யும் சேர்த்து) சிந்தனையை கீழிறக்கிய நீதி போதனைகள், விதிமுறைகள் இலக்கணங்கள்.

இதிலிருந்து நம்மிடம் நாடகங்கள், விமர்சனம், தத்துவ நூல்கள், கலையியல் நூல்கள் இவையெல்லாம் ஏன் இல்லை என்ற கேள்விக்கு நமக்கு பதில்கள் கிடைக்கின்றன. இதில் நாம் வருத்தப்படுவதற்கு எதும் இல்லை. நம் செயல் சாத்தியங்களின் எல்லைகள் என்ன, நம் குணச்சித்திரத்தின் குறைபாடுகள் எத் தகையது என்பதை அறிந்து கொள்கிறோம். அவ்வளவுதான். இது நம்மை மாத்திரம் பீடித் துள்ள குறைபாடுகள் இல்லை. எல்லா சமூகங்களுக்குமே இத்தகைய எல்லை வரையறை இருப்பதை நாம் காணலாம்.

சுமார் 600 வருடாலம் கிரேக்க சமூதாயம் உலகம் முழுதுக்குமே, ஆசானை இருந்தது. தத்துவம், சிறப்பம், நாடகம், இலக்கியம் ஆக என்னென்னவெல்லாம் துறைகள் மனிதனின் சிந்தனையும் சீரமும், படைத்துள்ளதோ, அவ்வளவிலும் ஒரு சிகரமாக அச்சமூதாயம் தீகழ்ந்திருந்தது. உலகத்திற்கே அது நினைக்க வொண்ணுத அளவு முன்னேடியாக இருந்தது. அதன் சாதனைகளைக் கடந்து செல்ல உலகம் முழுதுக்குமே பலரூற்றுன்று கள் தேவைப்பட்டன. அத்தகைய கிரேக்க சமூதாயம் இன்று இருக்குமிடம் தெரியாமல் போய் விட்டது. ஏன்?

இதேபோன்ற ஒரு சிகரசாதனை 4-5 நூற்றுண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டில் மாத்திரம் நிகழ்வானேன்? இன்று எங்கே அந்த இத்தாலி? உலக நாவல் இலக்கியத்தின் இரண்டு சிகரங்கள் (டாஸ்டாய், டாஸ்டாய்வஸ்கி) ரஷ்யாவில் ஒரு 50 ஆண்டு காலத்தில் பிறப்பானேன்? வளமான தத்துவ சிந்தனை மரபும், சங்கீத மரபும், பெற்ற ஜெர்மனியில், இன்னொரு நாவல் இலக்கிய சிகரத்தைப் (தாமஸ் மன்) பிறப்பித்த ஜெர்மனியில் நாடக இலக்கியம் சிறப்பற்றி இருப்பானேன் – ப்ரெக்ட் தோன்றும் வரை? ப்ரெக்ட்டுக்கு அப்புறமும் கூட இன்று அங்கு எதும் இல்லையே? ஏன்? மேற்கத்திய சங்கீதத்தையே ஏதோ ஜெர்மனியும். இத்தாலியுமே தங்களுக்குள் ஏபோக பாத்திய தையாகக் கொண்டுள்ளது போல்லவாதோன்ற கிறது. ஏன்? கடந்த 150 வருட காலமாக ஐரோப்பிய, அமெரிக்க ஓசிய சாதனைகளின் இதயத்துடிப்பாக பார்ஸ் நகரம் விளங்குவானேன்? தொழில் நுட்ப நாகரிகத்தின் கலைப்படைப்பான திரைப்படம், தொழில் நுட்ப வளத்தில் முன்னணியில் நிற்கும் அமெரிக்காவில் ஒரு கலைஞரைக் கூட தோற்றுவிக்கவில்லையே? அங்கே அது தொழில் முறையாக வியாபாரமாக அவ்வளவா மாறி யிருக்கிறது. கலைஞரைத் தேட ஐரோப்பா விற்குட்போக வேண்டியிருக்கிறதே. ஏன்? தொழிற் புரட்சியின்போது கண்ட விஞ்ஞான சாதனைகளெல்லாம் இங்கிலாந்திலேயே பெ

ரும்பாலும் நிகழ்வானேன்? இவ்வளவு வளமான நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்த இந்திய நாகரிகம், சரித்திர உணர்வே அற்றுப் போனதன் காரணம் என்ன? சீனாவின் 3000 வருட சரித்திரம் எழுதுவதென்றாலும் அதற்குத் தேவையான வருடாந்திர, தகவல் கூட அங்கு கிடைக்கும். அவ்வளவு தூரம் அங்கு சரித்திரம் எழுத ப்பட்டு பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இங்கு பாரதியாரின் வாழ்க்கைத் தகவல் கூட நமக்கு ஒழுங்காகத் தெரியாது. ஏன்? தென்னிந்தியா முழுதுக்கும் பொதுமரபான கர்நாடக சங்கீதமே தமிழ் நாட்டில் காவிரி தீரத்தில் மண்டிக் கிடப்பானேன்?

ஆகவே ஏதோ தமிழ் இனந்தான் குறைகளைக் கொண்டுள்ளது என்று என்னிட மாய்ந்துவிட வேண்டாம். நான் சொன்ன எல்லை வரையறைகள் சரிதானு என்பதை நாம் ஆராயவேண்டும். நம் இனத்தின் குணச் சித்திரம் நமக்குத் தெரியவேண்டும். இக்கேள்விகளை நாம் அவ்வகையில் கேட்டுக் கொள்ள வேண்டும். தாற்காலிகமான பதில்கள் தான் கிடைக்கு மென்றாலும், பதில்களே கிடைக்காதென்றாலும் இக்கேள்விகளை களும் ஆராய்வும் அவசியம்.

இப்போதுகூட பாருங்கள். இக்கட்டுரை முழுதிலும் நம் குணச் சித்திரத்தின், மண்வளத்தின் குறைபாடுகள் என்னென்ன, எல்லைகள் என்னென்ன என்று தான் (analytical) ஆராய்ந்தேனே தவிர ஏன் என்று ஆராயவோ (Speculative) பதில் சொல்ல முயலவோ. இல்லை. நானும் தமிழன்தானே? என் இனக்குணச் சித்திரத்தை மீறி நான் செயல் பட்டுவிட முடியுமா என்ன? ○

விரைவில் வெளிவர இருக்கிறது

இன்னும் சீல நாட்கள்

அசோகமித்திரனின் குறுநாவல் சிறுகதைகள்
அடங்கீய புதிய தொகுப்பு

விலை : ரூபாய் நான்கு

அசோகமித்திரன்

4 தாமோதர ரெட்டித் தெரு
சென்னை 17

‘பேசக் கூடாத வார்த்தைகள், செய்யக் கூடாத காரியங்கள்; இவற் றைப் போலவே என்னக் கூடாத எண்ணங்களும் உண்டு.’— இப்படி லா. ச. ராமாயிருத்தம் ஒரு கதையில் எழுதியிருக்கிறார்.

அதைப் படித்த போது ‘என்னக் கூடாத எண்ணங்கள் என்று உண்டா என்ன? எண்ணங்கள் தாமாகவே தோன்றும். அவை தோன்றத் தக்கன அல்ல; தோன்றவே கூடாது என்று எப்படிச் சொல்லாம்?’ என்று ஜெயகாந்தன் கேட்டார்.

‘என்னக் கூடாத எண்ணங்கள் இருக்கவே இருக்கின்றன. அவை நம் மனசில் தோன்றுவது நம் மனசின் தன்மையையே காட்டும். உதாரணமாக, நம் அம்மா மீது நமக்கு அன்பு இருக்கிறது. மதிப்பு இருக்கிறது. அம்மா வாழ்வதில் சந்தோஷமும் அடைகிறோம். இருந்தாலும் கூட, சில சமயங்களில், நம் அம்மா செத்துப் போனால் நன்றாக இருக்கும் என்று நாம் எண்ணுமென் இருக்கிறோமா என்ன? அப்படி ஒரு எண்ணம் நமக்கு எழவாமா? கூடாதுதானே? ஆகவே, என்னக் கூடாத எண்ணம் என்பது சரி என்றாகிறது. இல்லையா?’ என்றேன்.

‘என்னக் கூடாத எண்ணங்களை நாம் எண்ணுமல் இருப்பதில் லையே!’ என்றார் நண்பர்.

‘அது நம் மனசின் பக்குவத்தைக் காட்டுகிறது! அல்லது, கடின சித்தத்தைக் காட்டுகிறது!’ என்று சொன்னேன்.

‘எது எதையும் காட்டட்டும், இப்படி எல்லாம் எண்ணத்தைப் போட்டுக் குழப்பும் சக்தி லா. ச. ரா. கதைகளுக்கு இருக்கிறதே. வேறு எவன் கதையாவது இப்படி எல்லாம் பேசும்படி நம்மைத் தூண்டுகிறதா?’ என்றார் ஜெயகாந்தன்.

இது பல வருடங்களுக்கு முன் நடந்தது...

என் மனம் மிகவும் புனிதமானது அல்ல. மோசமான எண்ணங்கள், பயங்கரமான எண்ணங்கள், கேவலமான எண்ணங்கள், கொடுமையான எண்ணங்கள், இழிவான எண்ணங்கள், சின்னத்தனமான எண்ணங்கள் எல்லாம் அதில் மண்டுவதும் உண்டு. உயர்ந்த எண்ணங்களும், புனிதமான எண்ணங்களும், ஒளிமயமான எண்ணங்களும், மனமுள்ள எண்ணங்களும் அங்கு நீச்சலடிக்காமல் இல்லை.

○ ○ ○

லா. ச. ரா.


ஜெயகாந்தன்

வல்லிக்கண்ணா

பணிகள்

‘அம்மை’

நாடகம்



காட்சி 1

பாத்திரங்கள் :

அஞ்சலி மனோகர் சேகர்

ஆரை தூக்கப்படும்போது மேடையில் வெறும் இருட்டு.இருட்டினாடே சில ஸோபாக்களும்' எதிரே உள்ள கதவும் மாத்திரமே மங்கலாகத் தெரிகின்றன. கதவு திறக்கும் சப்தமும்' கையில் மெழுகுவர்த்தியுடன் ஒரு பெண் வருவதும் தெரிகிறது. மெழுகுவர்த்தியைச் சின்ன மேஜை ஒன்றில் நிற்க வைக்கிறார்கள். கூந்தல் முடியாமல் விரிந்து கிடக்கிறது. மிகச் சாதாரண புடவை, இரவு படுக்கும் முன் உடுக்கும் புடவைபோல். மெழுகுவர்த்தியின் மங்கிய ஒளியில் கண்ணில் படுபவை : நடுவே முன்று ஸோபாக்கள்; ஒரு குட்டி மேஜை; கவரோர மாக அலமாரியில் புத்தகங்கள்; அலமாரியின் மேல் தட்டில் காக்டஸ் தொட்டிகள்; பார்ப்ப வர்கள் கண் எதிரே பாதி திறக்கப்பட்ட கதவு; கதவின் பிளவினாடே தெரியும் மெத்தை விரிக்கப்பட்ட கட்டிலின் முளை; கவற்றில் பெரிய கண் மாத்திரம் வரையப் பட்ட நவீன ஓவியம் — கரும் பச்சைப் பின்னணியில் ஆரஞ்சு, ஊதா, மங்கிய நீலம் போன்ற வண்ணங்களில் வட்டங்களும், மூக்கோணங்களும் பளிச்சிட பச்சையோடு ஒன்றிப்போய்விட்ட ஒரு பெரிய கண். கண்ணின் பாவும் மாத்திரமே பளீரிடுகிறது. எங்கு சென்றாலும் பின் தொடரும், துளைக்கும், உறுத்துப் பார்க்கும், ஏளனம் செய்யும் கண். கண்ணின் மறு ஜோடி இலையே நல்ல வேளை என்று ஒரு கண்ணையே கலங்க வைத்து, நினைக்க வைக்கும் கண் — புத்தக அலமாரி அருகில் உள்ள சின்ன முக்காலியில் ஒரு ஃபோனி. புத்தக அலமாரி எதிரே ஜூன்னல்.

மெழுகுவர்த்தி ஒழுங்காக நின்றதும் ஸோபா 1 றின் மூலையில் உட்கார்ந்து கொள்கிறார்கள். பாதி திறந்த கதவன் வழியே ஒரு ஆண்ன் உருவும் வந்து ஸோபா 3 றில் அமர்கிறது. இரண்டு நிமிட மௌனம்.

அவன் : அஞ்சலி, உனக்கு அலுத்துப் போயிடுத்து, இல்லையா ?

அவர் : (தலையைத் திருப்பி) இதுக்கு என்ன பதிலை Expect பண்றே ?

அவன் : (தலையைத் தாழ்த்திக் கொண்டு) எந்தப் பதிலையும் இல்லே.

அஞ்சலி : (மென்மையாக) மனோ, என் பக்கத்துலே உட்காரு.

மனோஹரி : (உரக்க) I don't want your damn pity !

அஞ்சலி : (அதைநிட உரக்க) I am also sick of seeing you wallowing in self-pity!
மௌனம்.

அஞ்சலி மெல்ல எழுந்து மனோஹரின் பின் வந்து அவன் தோள்களில் கையை வைக்கிறார்கள்.

அஞ்சலி : (எமன்மையாக) மனோ, நம்ப ரெண்டு பேருக்கு சேம இதைக் கஷ்டமான அனுபவமா ஆக்காதே நான் உனக்கு ஒத்தாசைதான் பண்ணப் பார்க்காறேன்.

மனோ : How the hell will you help an impotent man? முட்டாள்! பேசரு என்னவோ.

அஞ்சலி : (அருகில் வந்து அமர்ந்து) நான் ஒரு ஜோக் சொல்லட்டுமா?

மனோ : (அவளைப் பார்த்தவாறே ஸோபா 2-க்குப் போய்) நீரோவோட வங்கமா நீ? விளக்குகள் ஏரிகின்றன அஞ்சலி எழுந்து மெழுகுவர்த்தியை ஊதி அனைக்கிறார்கள். அனைத்து விட்டு அவளைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

அஞ்சலி : (மீண்டும்) ஜோக் சொல்லட்டுமா?

மனோ : சொல்லித் தொலை!

அஞ்சலி : முனு பெண்கள் சொர்க்கத்துக்குப் போன்றாம். ஸெயின்ட் பீட்டர் அங்கே நினைவுண்டு இருந்தாராம். ஒவ்வொருத்திகிட்டேயும் சொர்க்கத்துக்கு வர உனக்கு என்ன தாதின்னாராம். முதல் பொண்ணு வான் ஒரு பதினிருத்தை' கூடாம். உள்ளே விட்டுட்டாராம். ரெண்டாம் பொண்ணு வான் என்றாம். உறுதுக்கு முன்னே நான் கிகாஞ்சம் ஊர் மேய்ஞ்சேன் .. கல்யாணம் ஆனப்புறம் நான் பதினிருத்தை' என்றாம். அவளையும் விட்டுட்டாராம். முனைவது பொண்ணு வான் என்னிக்குமே நல்ல சந்தர்ப்பத்தைக் கைவிட்டதில்லே' அப்பண்டாம். 'இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய சமாசாரம். ஒரு வாரம் ஆகும். அது வரைக்கும் என்னேடு இரேன்' அப்பழன் ஊராம் ஸெயின்ட் பீட்டர். (அவளே சிரிக்கிறார்கள்) எப்படி ஜோக்?

- மனே :** நீதான் முனுவது பெண்ணை?
- அஞ்சலி :** (அவளைத் தீட்சன்யமாகப் பார்த்தவாறே) நான் முனுவது பொண்ணை இருக்கிற பட்சத்திலே இப்படி உன்கிட்டே ஜோக் சொல்லின்டு இருக்க மாட்டேன் என்றே.
- மனே :** I am sorry.
- அஞ்சலி :** தினம் ராத்திரி இப்படி உன் mood மாக்க என்னுல் ஜோக் அடிக்க முடியறது மனே. நீ என்னை நீரோ வம்சம் என்கிறூய்
- மனே :** (கசப்பாக) நான் உனக்கு வேணும்பை ஒரு vote of thanks கறேன். “திரு மதி அஞ்சலி அவர்கள் என்னை மணந்து” ஓ, சாரி (எழுந்து நின்று) “திரு மதி அஞ்சலி அவர்கள் என்னை மணந்து கொண்டு ஒவ்வொரு தினமும் மிகவும் கருணையுடன் என் கோல்வியற்ற... How the hell do you say shattered ego? Anyway அதைக் காப்பாற்ற ஜோக் அடிப்பதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். என் மனமார்ந்த நன்றி.” (கை தட்டுகிறுன். உட்காருகிறுன்) திருப்திதானே?
- அஞ்சலி :** ஹாம்! உன் குரல்லே ஒரு நன்றியும் தெரியலையே மனே? நீ என்னை வெறுக்கறே.
- மௌனம்.
- மனோஹர் ஜூன்னல் அருகே சென்று நிற்கிறுன்.
- மனே :** அவன் கிட்டே நீ சந்தோஷமா இருந்தியா அஞ்கு?
- அஞ்சலி :** மௌனம் (அவளை நோக்கி பார்வை மட்டும் போகிறது)
- மனே :** (கடுமையாக) நான் உன்னை ஒரு கேள்வி கேட்டேன் அஞ்கு.
- அஞ்சலி :** அதுக்குப் பதில் சொல்லனம்னு ரூவு ஒன்றை இல்லியே? நான் படித்துக்கப் போறேன். (கதவை நோக்கி நடக்கிறுள்) (மெதுவாக) இந்த டிராமா எல்லாம் எனக்குப் பிடிக்காது.
- மனே :** (ஓடிச் சென்று அவள் கையைப் பற்றி இழுத்து) பதில் சொல்லாம் போன .. (கத்துகிறுன்)
- அஞ்சலி :** (கையை உதற்றிக் கொண்டு) ப்ளீஸ் மனே, எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு.
- மனே :** (விடாப்பிடியாக) அவளேட நீ சந்தோஷமா இருந்தியா?
- அஞ்சலி :** (ஆதிதிரத்துடன்) ஆமாம். சந்தோஷமா இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தேன் தாங்கிக்க முடியாத சந்தோஷமா இருந்தேன். திருப்திதானே?
- மனே :** நான் என்னிக்குமே அதிருஷ்டம் இல்லாதவன்தான்.
- அஞ்சலி :** ஏன், என்ன கேடு வந்துடுத்து இப்போ?
- மனே :** (அவள் சொல்வதைக் கேட்காமலே, நடந்தவாறே, கைகளை வீசி தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போல்) பெங்களூர்லே அப்பா, “உனக்கு எதுடா பர்ஸ்லைவிட? உனக்கு இஞ்சினீயரிங்லே ஸீட் கிடைக்குமோ என் னமோ”’ன்றைர். ஸூய்ஸைஸ்ட் பண்ணிக்க மெனக்கெட்டு ஷெட்டு ஃல்ந்து கயரைக் கொண்டு வந்தேன் ரூ முக்கு. லினிமாலே எல்லாம் என்ன கூலி காய கயரைக் கழுத்துலே மாட்டின்டு சாகருன்? (நிறுத்துகிறுன்) It is a great art. எனக்கு முடிச்சே போடவரலே. ஒரு மணி நேரம் try பண்ணி தேன். ஸூய்ஸைஸ்ட் கூட்டப் பண்ணிக்கத் தெரியலையென்னு ஒரே கோவம். சாகலை.
- அஞ்சலி :** (ஸோபா 1 றின் ஒரு முலையில் நின்று அவளைப் பார்த்தவாறே சிரிக்கிறுள்)
- மனே :** (நின்று விட்டு அவளைப் பார்த்து) என்ன சிரிக்கிறே?
- அஞ்சலி :** நானும் ஒரு முட்டாள்தான்.

மனே : Speak for yourself !

அஞ்சலி : (இன்னும் சிரித்தவாறே) என் மாமாவே ஒரு டாக்டர். விஷ பாட்டிலாய் அவர் வீட்டுலே கிடக்கும். ஏப்பட்ட தூக்க மாத்திரை. எனக்கு அதை, உபயோகிக்கணும்னே தோணலே. I wanted to live!

மனே : Fool! என் கிட்டே மாத்திரம் அந்த வசதி இருந்திருந்தா...

அஞ்சலி : ஒன்னும் ஆயிருக்காது. எப்படி மாத்திரையை முழுங்கறதுன்னு தெரிஞ்சிருக்காது. உன் அம்மா கிட்டே ஓடியிருப்பே!

மனே : என் அம்மாவை இதுலே என் இழுக்கறே ?

அஞ்சலி : என் கூடாது? அறநூறு மைல் தூரத்துலேந்து இன்னும் உள்ள வாழ்க்கையை rule பண்ணின்டு இருக்காளே, அவளை நினைச்சுக்காம இருக்க முடியுமா?

மேடையில் விளக்கு மங்கிக் கொண்டே போக, ஒரு பெண்ணின் குரல் ஒலிக் கிறது. நெகிழிச்சியான, அன்பைச் சொரியும் குரல். பேசும் தொனியிலேயே தன் சொத்து ஒன்றை இறுப்ப பற்றிக் கொண்டு சொந்தம் கொண்டாடும் பாவம்.

அன்புள்ள மனே,

ஸம்மர் வந்து விட்டது. நீ புஷ் ஷர்ட்டை எவ்வாம் வண்ணுனுக்கு போட்டு ரெடியாக வைத்திருக்காயா? என்னை தேய்ச்சு குளிக்கும் போது இரண்டு மின்கு போட்டு என்னை யைக் காய்ச்சச் சொல் அஞ்சலியிடம். அவனுக்குத் தெரிந்திருக்காது.

உனக்குப் பிடித்த மாப்படி ஜூஸ் எப்படிப் பண்ணுவது என்று அஞ்சலிக்கு எழுதியிருக்கேன். அப்படியே பண்ணச் சொல்லு.

ஸம்மரில் மழை அங்கே நிறைய வருமே. விளக்கெல்லாம் வடிக்கடி அணைஞ்சு போயிடும். பாத்ரும் போதுபோது டார்ச் மறக்காம எடுத்துக் கொண்டு போ. வீட்டில் மெழுகுவர்த்தி கள் இருக்கா?

உன் நினைவாகவே இருக்கேன்.

மனே, உன் பெட்டிமிலே கட்டிலை வேறு மாதிரி மாத்திப் போட்டுட்டேன்.

மனே, இன்னிக்கு நல்ல நாள். நியும் அஞ்சலியும் கோவில் போங்கோ.

மனே, இது என்ன மீசையும் தாடியும்? முதல்லே ஷேவ் பண்ணிக்கோ. யார் உபதேசம்? அஞ்சலியோடதா?

மனே, பாங்கலே எவ்வளவு தொகை இருக்கு?

மனே, ஆபீஸாக்கு டைம் ஆகலே? அங்கே அடுக்களைலே என்ன செய்யறே?

மனே... மனே... மனே...

குரல் உயர்ந்து கொண்டே போகிறது

மேடையில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம்.

மனே : அஞ்சு, அப்மாவை நான் ரொம்ப miss பண்ணறேன்.

அஞ்சலி : இங்கேயே கூப்பிடென். அப்புறம் ராத்திரி படுத்துக்கறபோது மாத்திரம் நான் உள்ளைப் பார்க்கலாம்.

மனே : அங்கேயும் நமக்கு share பண்ணிக்க என்ன இருக்கு?

அஞ்சலி : (மெளனம்)

மனே : ஏதாவது சொல்லித் தொலையேன்!

அஞ்சலி : நான் எதாவது சொல்லனும். அதுலே என்னை மடக்கிப் போடனம்னு ஆசை இல்லையா உலக்கு? சரி, இன்னிக்கு நீ தூங்க விட மாட்டே (ஸோபா

- 1-றின மூலையில் சாய்ந்தவாறு அமர்கிறார்கள்) Go ahead. இது கேள்வி நேரம். நீதான் Father Confessor. நான் பாவ மன்னிப்புக் கேக்க வந்திருக்கேன்.
- மனே :** (ஸோபா 2-இன் மூலையில் கை கட்டி நின்றவாறே) மகளே, எந்தப் பாவத் துக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறீர்கள்?
- அஞ்சலி :** ஒரு பாவத்துக்குப் பீட்டிலை Father சனிக்கிழமை சனிக்கிழமை உங்க கிட்டே வந்து வழக்கமா போச்சு!
- மனே :** நீ ஒரு பாவமும் செய்ததே இல்லையா?
- அஞ்சலி :** இது கஷ்டமான கேள்வி Father. நான் என்ன செய்தாலும் எனக்குப் பாவ மாவே படற்றில்லே.
- மனே :** மகளே, நீ பரிசுத்தமானவளா?
- அஞ்சலி :** (நிமிர்ந்து அமர்ந்து) ஆமாம் Father.
- மனே :** நீ திருமணமான ஒருத்தலே இரண்டு வருடங்கள் வாழவில்லையா?
- அஞ்சலி :** ஆமாம் Father வதுக்கும் பரிசுத்தக்கும் என்ன சப்பந்தம்? நான் சந்தோஷமாவே இருந்தேன்.
- மனே :** பின்னே என் பிரிந்து வந்து விட்டாய்?
- அஞ்சலி :** அவருக்கு இதனால் பெரிய பதனி போடிடுமொன்று பயம் வந்துடத்து Father.
- மனே :** இதற்காக நீ அவனை வெறுக்கிறீயா?
- அஞ்சலி :** இல்லை Father. பெரிய பதனிக்கு ஆசைப்பட அவருக்கு right உண்டு இல்லையா?
- மனே :** இப்போது நீ சந்தோஷமாக இருக்கிறீயா?
- அஞ்சலி :** ஆமாம் Father.
- மனே :** (கைகளைக் கோபமாகக் கீழே போட்டு) You damn liar!
- அஞ்சலி :** father, நீங்க இப்படிப் பேசலாமா?
- மனே :** Damn your father. Damn, Damn! என் பொய் சொல்லே சந்தோஷமா இருக்கேன்று?
- அஞ்சலி :** நான் நிஜுத்தைத்தான் சொன்னேன் Father. நம்பலைன்று நான் என்ன செய்யறது?
- மனே :** பாவமன்னிப்புக் கேக்கப் போன அந்த Father ஐயே நீ மயக்கினுக்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
- அஞ்சலி :** Thank you என் சக்தி பத்தி உனக்கு ரொம்ப ஒசந்த அபிப்பிராயா இருக்கு.
- மனே :** நான் தூங்கப் போறேன். உன்னாலே தூக்கமும் கெட்டுது. (விளக்குகள் மீண்டும் அணைகின்றன)
- மனே :** அஞ்கு காண்டிலை ஏத்தேன்! ஒரே இருட்டு
- அஞ்சலி :** இதோ (மெடிகுவர்த்தியை எற்றுகிறார்கள் புத்தக அலமாரி அருகே போய் மூலையிலிருந்த சிறிய மெடிகுவர்த்தி ஒன்றைப் பற்றவைத்து அவனிடம் வருகிறார்கள். அவள் இத்தனையும் செய்யும்போது மனே, ‘எத்தனை இருட்டு! இப்படி விளக்குப் போயிட்டதே’ என்று நிர்க்கத்தியாக நிற்பவனைப் போல் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்)
- அஞ்சலி :** பாத்ரும் போகணும் இல்லையா? இந்தா.
- மனே :** Thank you, Thank you அஞ்கு (போகிறார்கள்)

அஞ்சலி ஸோபா 1 றின் பின் நிற்கிறுள். சிறிது நேர மொனம்.
(ஃபோன் அடிக்கிறது. அஞ்சலி எடுக்கிறுள்.)

அஞ்சலி : ஹலோ. என்ன இந்த சமயத்துலே போய்? அச்சா! party முடிஞ்சு வந்தப்புறம் தான் மனை இன்னிக்கு சாயங்காலம் உங்கவிட்டே வரலைன்னு ஞாபகம் வந்துதா? எப்படி இருக்கார்னு? Psychiatrist நீங்களா நானு? (சிரிக்கிறுள்) அப்பிடியேதான் இருக்கார். ஒரே கோவழும், சிடுசிடுப்பும். என்னது? patience ஆ? I have it in plenty Doctor. Infact, ரொம்ப ஜாஸ்தி patience! நானைக்கு வரச்சொல்லேன். Good night. (ஃபோனை வைக்கிறுள், சிறிது நேரம் அதன் அருகேயே நிற்கிறுள்)

(உள்ளேயிருந்து) அஞ்சு கான்டில் அணைஞ்சு போயிடுத்து. (வட்ட மேஜை அருகே போய் அதன் மேலுள்ள மெழுகுவர்த்தியை எடுத்தவாறே)

அஞ்சலி : இதோ வந்தேன். ஒரு நிமிடம். (அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்து கிறுள்) [ஃமைட் விளக்கு நவீன ஓவியத்தின் மேலே இரண்டு நிமிடம் பட்டுப் பின் அணைந்த பின் திரை விழுகிறது.]

காட்சி 2

திரை தூக்கப்படும்போது ஸோபா 1 றின் மூலையில் அமர்த்து ஒரு புத்தகத்தைப் படித்த வாறிருக்கிறுள் அஞ்சலி. இரண்டு நிமிடங்கள் கழித்து புத்தகத்தை பெப்பாய் மேல் வைத்து விட்டு அறைக்குள் செல்கிறுள். சில வினாக்களில் வீணை இசை கேட்கிறது. திரும்ப வந்து புத்தகத்தை எடுத்துப் பழைய மாதிரியே அமர்த்து, இடையிடையே தலையை ஆட்டி இசையை ரளித்துவாறே படிக்கிறுள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. எழுந்து போய் புத்தகத்தை இடது கைக்கு மாற்றிக்கொண்டு கதவைத் திறக்கிறுள். உள்ளே முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள் உள்ள வயதுடையவராய் தோற்றுமளிக்கும் ஒருவர் நுழைகிறார்.

அஞ்சலி : (அதிசயித்து) வா வா சேகர். என்ன இது அதிசயமாய்? நான் எதிர் பார்க்கவே இல்லை. Sit down. (புத்தகத்தை மூடி பெப்பாய் மேல் வைத்து விட்டு ஸோபா 1 றின் மூலையில் அமர்கிறுள்)

சேகர் : (புத்தகத்தை எடுத்துப் பார்த்து விட்டு ஸோபா 2 இல் அமர்கிறுள்) So?

அஞ்சலி : (அவணைப் பார்த்துப் புன்னகைத்து) So?

சேகர் : ஏதாவது சொல்லேன்.

அஞ்சலி : வீட்டுலே எல்லாரும் சௌக்யமா?

சேகர் : இதை விட மிக ஆபோ வேற ஒன்றுமே இல்லியா?

அஞ்சலி : (சிரிக்கிறுள்)

சேகர் : நீ கல்யாணம் பண்ணின்டுடுவேன்னு நான் எதிர் பார்க்கலை அஞ்ச.

அஞ்சலி : உன் பெரிய பதவி Problem எல்லாம் தீரற வரைக்கும் நான் cold-storage லே இருக்கணும். அப்பறமா நீ வருவேன்னு வாழ்நாள் full ஆ காத் தின்டுருக்கணும் அப்பண்ணு நினைச்சியா சேகர்?

சேகர் : அப்படி உன்னேட Love லே நான் நம்பிக்கை வெச்சது தப்பா என்ன?

அஞ்சலி : Love! (சிரிக்கிறுள்) தப்பா நினைச்சுக்காதே சேகர். But that was a good joke.

சேகர் : நான் ஒரு ஜோக்கும் சொன்னதா எனக்குத் தெரியலே.

அஞ்சலி : (சிரிக்கிறுள்) That is worse! Love என்னதுன்னு எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது சேகர். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் உன்னேட ரெண்டு வருடம் இருந்தேன் — அந்த சமயத்துலே அது நிரந்தர

மான ஒன்றுதானினுடே கோவனித்து. அப்படித்தான் இநக்கணும்னு ஆசையா வும் இருந்தது. நீ என்னை வேண்டாம்னு சொன்னப்பறம் உனக்காக நான் எதுக்குக் காத்தின்டுருக்கணும்? நான் அப்படி இருந்து தெனம் உனக்காக பகவானைவேண்டின்டிருந்தா your ego would have been satisfied ,ம்?Or probably தெனம் ராத்திரி ஜன்னல் வழியா நடசத்தரத்தை வெறிச்சுப் பார்த்துண்டு ‘‘எனைமறந்ததேன் நெஞ்சமே’’ (இகழ்ச்சியாகப் பாடுகிறீர்) அப்படன்னு பாடின்டிருப்பென்னு கற்பணை பண்ணினியா?

சேகர் : சே! இந்த modern ageலே அன்புங்கறது கூட இல்லாம் போச்சு ! கோவலன் பிரிஞ்சுபோனப்போ மாதனி உன்னைமாதரி argue பண்ணியிருப்பாளா? Those were glorious days

அஞ்சலி : உன்னை ஏன் கோவலனுக்கிக்கரே? அவனுவது சண்டை வந்து பிரிஞ்சுபோனன்.

சேகா : கோவலனி நாசமாப் போகட்டும்! உன்னை பத்தி சொல்லு.

அஞ்சலி : என்னைப் பத்தியா? நான் இப்போ மிஸஸ்.மனோகர். அவ்வளவுதான் விஷயம்.

சேகர் : மிஸஸ். மனோஹரோடு married life சந்தோஷமா இருக்கா?

அஞ்சலி : காஃபி சாப்பிடறயா? அப்பறமா பேசலாம் என் married life பத்தி?

சேகர் : O. K. (அஞ்சலி போகிறீர். வீணை இசை நிற்கிறது).

(சேகர் அவன் படித்த புத்தகத்தை மீண்டும் எடுத்துப் பார்க்கிறீர்)

“Female Eunuch” Germaine Greer! ஹாம்! இந்த women’s lib யுஸ்தகா எல்லாம் படிச்சட்டுதான் இவ்வளவு பேசரே!

(எழுந்து நடக்கிறீர்கள். அஞ்சலி காப்பியடன் வருகிறீர். அருகில் வந்து வாங்கிக் கொள்கிறீர். இருவரும் அமர்கின்றனர்)

சேகர் : இந்த Women’s lib லே எப்போ பூந்துண்டே? (காப்பி குடிக்கிறீர்)

அஞ்சலி : நான் எதுலேயும் பூரலை (எதையோ நினைத்துக் கொண்டவள்போல் சிரிக்கிறீர்)

சேகர் : What is the big joke?

அஞ்சலி : sorry. இதுலே எவ்வாறுக்கம் பிடிக்கற மாதிரி ஜனாஞ்சகமா காதல் கதை எழுதறதைப் பத்தி சொல்லியிருக்கா. ககாநாயகி எப்பவும் virgin தான். ஹீரோ வேணுமான முறை smuggler, murderer. இல்லேனை வழக்கமான tall, dark, handsome இப்படி இருக்கலாம். அவனைச் சுத்தி இருபது பெண்கள் அலைவா. ஆனு அவன் இந்த plain jane ஜித்தான் love பண்ணுவான்—ஏன்னு அவ virgin ஓ இல்லையோ? (லேசாகச் சிரித்து விட்டு காப்பி குடிக்கிறீர்)

சேகர் : (மெளனம். அவன் சொல்வது கேட்கக் கூடத் தகுதியில்லை என்ற பாவம் முகத்தில்)

அஞ்சலி : இந்த மாதிரி ஹீரோயினுக்கு ஹீரோவோட கையாப் பிடிச்சன்டாலே orgasm வந்துமாம். அப்படனை அவனை kiss பண்ணினை காக்காம் வலிப்பே வந்துமே இல்லையா? (பெரிதாகச் சிரிக்கிறான்) (சிரித்தவாறே காப்பி அருந்த முயற்சி செய்து தொண்டை கமற, தலையில் தட்டிக் கொள்கிறீர்)

சேகர் : இவ்வளவு சிரிக்க அதுலே என்ன இருக்கு?

அஞ்சலி : sorry. virgin ஹீரோயின்ஸ் உனக்குப் பிடிக்கும்கறது மறந்து போயிடுத்து.

சேகர் : நீ எடக்கா பேசனம்னு அவசியம் இல்லே.

அஞ்சலி : (கோப்பையைச் சரித்து அடியில் உள்ள காப்பியைக் குடித்தவாறே) O. K சண்டை போட வேண்டாம் நாம்ப. நீ கோவலறும் இல்லே. நான் மாதனியும் இல்லே. (கோப்பையை உப்பாயில் வைக்கிறீர்)

சேகர் : உன் married life பத்தி சொல்லு. (கோப்பையை வைக்கிறீர்)

அஞ்சலி : என்ன சொல்லனும்?

சேகர் : நீ சந்தோஷமா இருக்கியா?

அஞ்சலி : Oh yes.

சேகர் : அஞ்ச, நீ ஒரு நல்ல actress. தமிழ் சினிமாலே போன்று உள்ள நல்ல picture இருக்கு.

அஞ்சலி : Thanks. இன்னும் சின்னவாளர் heroes வரட்டும். நான் கட்டாயமா apply பண்ணேன்.

சேகர் : என் husband பத்தி எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறந்தா?

அஞ்சலி : என் husband பத்தி ஒன்னுமே தெரியாது உனக்கு.

சேகர் : He is impotent. (புனினகைக்கிருஞ் அவளைப் பார்த்தவாரே)

அஞ்சலி : may be.

சேகர் : may be என்ன? அதுதான் fact.

அஞ்சலி : ஒருத்திக்குள்ளே ஒருத்தன் போறதான் ஆழ்பணித்தனத்தோட proof தே அவன் இதுவரைக்கும் impotent தான். அதுக்கும் என் சந்தோஷத்துக்கும் என்ன சம்பந்தம்?

சேகர் : சிலோசர்டறா? நீ ஒன்னும் சின்னக் குழந்தை இல்லே. சந்தியாஸியும் இல்லே.

அஞ்சலி : எனக்குத் தெரியும்.

சேகர் : நீ எப்படி இருக்கப் போரே?

அஞ்சலி : சேகர். நீ எதுக்கு வாங்தெங்கறதைச் சொல்லு. மத்தபடி என் personal life is none of your business.

சேகர் : (சிறிது நேரம் மௌனம் சாதித்து விட்டு) I want you to come back to me.

அஞ்சலி : இதுக்கு நான் என்னபதில் சொல்லனும்? ஒடி வந்து உண்ணைக் கட்டின்று “எப்படி இத்தனை நாளா என்னை மறந்துட்டே?” என்னு அழனம்னு சொல்றா?

சேகர் : விளையாடாதே அஞ்ச.

அஞ்சலி : நான் உன் கிட்டே திரும்பி வருவேன்னு நீ நிஜமாகவே நினைச்சியா சேகர்?

சேகர் : இப்போ நீ வந்தா ஏழ கொல்லையும் இருக்காது. நீ மனோகரை விட வேண்டாம். நீ கல்யாணமானவ என்கிறதே உனக்கு ஒரு... ஒரு...

அஞ்சலி : license இல்லையா?

சேகர் : இந்த மாதிரி harsh words எல்லாம் என் உபயோகப் படுத்திறே? உனக்குக் கல்யாணமானதும் ஒரு சௌகரியர்தான்னு சொல்ல வந்தேன்.

அஞ்சலி : உனக்கு சௌகரியம் என்கறா?

சேகர் : நீ எல்லாத்தையும் தப்பா அர்த்தம் பண்ணின்டா நான் என்ன சொல்ல முடியும்?

அஞ்சலி : இப்போ உனக்கு இருக்கற position ஜி விட ஆபீஸ்லை பெரிய position கிடையாதா?

சேகர் : ஏன்?

அஞ்சலி : இல்லே. அதுக்கு நீ ஆசைப்படறது நியாயம். அப்பறம் நம்ம affair இன் கிடைத்தவை காலை உடைச்சிக்கணும்.

செலி : அஞ்ச, ந் practical ஆ இருக்கத் தெரியாத பெரன்னு, பிரிஞ்சு போறது. சேரறது எல்லாம் true love ஜ் ஒன்னும் செய்துடாது. I have my memories also. நீ தந்த டர்ட் போட்டேன்டா உன்னாபகம் வரது. நீ குடுத்த'பென்'னை எடுத்து எழுதினு உன்னைப் பத்தி நினைச்சுக்கறேன். எனக்கு மாத்திரம் மனசு இல்லியா? Everything should be reduced to mere feelings.

அஞ்சலி : Yes. your feelings.

சேகர் : உனக்கு இன்னும் maturity ஏ இல்லே அஞ்ச. உன்னாலே என்னைப் புரிஞ்சுக்க முடியாது. உனக்கு சாதாரணமா சேர்ந்து இருக்கறதும், பிரியற துய்தான் தெரியறது. எப்பவும் Permanent ஆ இருக்கிற அன்பைப் பத்தி உனக்குத் தெரியாது. You have to grow up for that.

அஞ்சலி : எனக்குத் தெரியாட்டாலும் உனக்குத் தெரியறதே. ரொம்ப சந்தோஷம்.

சேகர் : See ? நீ கண்டெதான் போடறே. உனக்கு logical ஆ பேசத் தெரியாது. கொஞ்சம் காத்திண்டிருக்காம குடுகுடுன்னு போய் கல்யாணம் பண் ஸினின்டாய். Of course, அதனாலே பரவாயில்லே. நான் என்னிக்குமே உனக்கு எதுக்கும் தடை போட்டது கிடையாது. நான் Possesive ஆலே இருந்தது கிடையாது.

அஞ்சலி : (மெளனம்)

சேகர் : நீ வெறும் பிடிவாதத்துக்காக மட்டும் வேணுமானு மனைவோட இருக்க வரம். மத்தபடி நீ எப்படி நினைக்கறேங்கறது எனக்குத் தெரியும்.

அஞ்சலி : நீ என்னை இப்படி வந்து கேக்கறது தப்புன்னே, விரஸம்னே நான் சொல் லலை. ஆன நம்ப affair முடிஞ்சப்போ “உனக்காகத்தான் நான் வாழ ரேன்னு நீ நம்பின்டிருந்தா அது என் தப்பி இல்லே” அப்பண்ணு நீ சொன்னே. எனக்கு உன்னைத் தெரியறப்போ நான் எவ்வளவு சின்னவளா இருந்தேன் சேகர். அப்போ என்னேட் philosophy ஏ வேற. உன்னைச் சந்தோஷப் படுத்தறதுக்காக நான் என் வயசுக்காராளோட போனது கூட கிடையாது. எனக்குத் தெரியாமலேயே நான் என்னைச் சுத்தி ஒரு கோட்டை யைக் கட்டின்டுட்டேன். அப்பறமா நம்ம கதை முடிஞ்சப்பறா கண்ணைத் தொறந்து பார்த்தா ஒன்னும் புரியலை. அப்பறமா நான் கொஞ்சம் கொஞ்ச என்னையே புரிஞ்சுண்டேன். இப்போ நீ வந்து இப்படிக் கேக்கறும். உனக்கே தெரியாம நீ ஒரு அற்புதமான சயநலக்காரன் சேகர்.

சேகர் : Verdict pass செய்துடியோ இல்லியோ?

அஞ்சலி : Verdicts ஒன்னுமில்லே வெறும் opinions

சேகர் : நீ என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை.

அஞ்சலி : (ஸோபாவை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறுள்) சேகர், ரொம்ப lonely ஆ இருந்த ஒரு சின்னைப் பொன்னு பத்தி உனக்குச் சொல்லட்டுமா?

சேகர் : இத்த Sob-stuff எல்லாம் எனக்குப் பிடிக்காது அஞ்ச.

அஞ்சலி : (ஸோபா 2 ஜ் ததாண்டி நடந்த பிறகு திரும்பி ஸோபா 1க்கு வரும்போது ஸோபா 2 இன் முதுஙைப் பிடித்துக் கொண்டு நீ ர்கிறுள்) இது Sob-stuff இல்லை சேகர். ரொம்ப சுவையா இருக்கும். ஸெக்ஸ், தியாகம், ட்ராமா எல்லாம் இதுலே உண்டு. முதல்லே தமிழ்ப் படமா எடுத்து, அப்பறமா ஒல்லியா ஹீரோயின் போட்டு ஹிந்திப் படமா வரதுக்குச் சரியான கதை. ம?

சேகர் : நான் படம் எடுக்கப் போறதா இருந்தாத்தானே கதை கேட்க?

அஞ்சலி : உனக்குக் கதை கேட்கப் பிடிக்கறதோ இல்லியோ, இன்னிக்கு எனக்குக் கதை சொல்லற mood. கேட்டுடு. (மீண்டும் நடக்க ஆரம்பிக்கிறுள்)

ஒரு அஞ்ச வயகப் பொன்னு. அவளுக்கு விளையாடவே பிடிக்காது. எப்பவும் உம்மனை மூஞ்சிதான். இருட்டைப் பாத்தா பயம். உரக்கப் பேசின பயம். எதையும் வேணும்து கேக்கப் பயம். அவளை சீட ரொம்பப் பெரிய அண்ணுவுக்கு ஒரு சிநேவிதன்

அவன் ஒரு அரைப் பைத்தியம். இவளை சுத்தக் கூட்டின்று போறேன்னு எவ்வளவோ குறும்புகள் செஞ்சான். அம்மா கிட்டே சொல்ல பயம். அந்த ஊரை விட்டு வந்தப்பறம் கூட்ராத்திரி தூக்கத்திலே நெற்றியிலே கட்டி வந்த அவன் மூஞ்சி வரும். எப்பவோ பதினஞ்சு வயசுலே யாரோ ஏதோ பேசின்டிருந்த போது “அண்ணோவோட் Friend அப்படிச் செஞ்சங்னே?” என்றால் அந்தப் பொன். அவளைக் சுத்தியும் ஒரே Silence. அப்பறமா ஆத்துலே ஒரே questioning.

முதல் பாகம் முற்றும். எப்படி இதுவரை கவரஸ்யமா இருந்துதா?

சேகர் : தாங்க முடியாத bore proceed.

அஞ்சலி : (ஸோபா 1 றின் கைப்பிடியில் அமர்கிறார்கள்.) ஒரு நாள் அந்தப் பொண்ணு தீர்மானம் பண்ணினால் — Sex ரொம்பக் கெட்டதுன்னு. அவன் விலே கானந்தர், ராமகிருஷ்ணரைப் படிச்சா. ரகசியமா தன் பேரை மனி மேகலைன்னு மாத்தின்டா. ‘சாரதா’ படம் வந்தப்போ ‘சி சி after all sexக் கோசரமா இவ்வளவு கஷ்டம்னு’ argue பண்ணினால். ஒருத்திக்கு ஒருத் தனேங்கற முடிவு அவனுக்கு ரொம்பப் பிடிச்சது. இவை இப்படிப் பேசின தனுலேயே இவனுக்கு friends இல்லாம் போன. அவர் boy-friends ஐப் பத்திப் பேசினால் இவை முக்கை ஆகாசத்துலே வைச்சுண்டு “I am above all this” என்பா. ஒரு stageலே அவனுக்கு விட்டை விட்டு வெளியேற்ற நிலைமை வந்துடுத்து. (விளக்கு மங்க, பின்னணியில் குரல்)

அன்புள்ள அப்பா,

நீங்கள் விட்டை விட்டு வெளியே போ என்று சொன்னதற்கு எனக்குக் கோபம் இல்லை. உங்கள் கோபத்துக்கு அங்கி வாழ்ந்து எனக்கே அலுத்து விட்டது.

நான் ஒரு rebel எனக்கு சொந்த Values உண்டு. அதை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். நான் எல்லா ஆண்களையும் வெறுக்கிறேன். ஏன் தெரியுமா? They remind me of only two persons... ஒன்று, அஞ்சு வயசுலே பயமுறுத்தினவன். இரண்டாவது நீங்கள்.

(மீண்டும் மேடையில் விளக்கு)

வெறுக்கறதுக்கே பொறந்தவ மாதிரி அவ லெட்டர் எழுதினு. ஆனு அவனுக்குப் பிடிச்ச விஷயங்களும் உண்டு. நாய்க்குட்டி, அணில், நீலக்கலர், கருகருன்னு நீளமா மயிர், bjrds, sea.

சேகர் : அஞ்சு, If you don't mind, I am getting bored. will you come to the point quickly?

அஞ்சலி : (சிரித்து) there is no point சேகர். இது ஒரு கதை. no morals. “இந்தக் கதையின் நீதி என்ன வென்றால் காக்கை கன் குரலைப் பற்றி கரவப் பட்டதால் வடையை இழந்தது” அப்பண்ணு நீதி எல்லாம் கிடையாது. இன்னும் கொஞ்சம் patient ஆ இரேன் சேகர். கதையிலே sex வரப் போறது.

சேகர் : o. k. Anything to hear about sex! (சிரிக்கிறார்கள்)

அஞ்சலி : (எழுத்து நடந்தவாறே) மேலே வந்து விழுந்த அத்தனை ஆம்பிளைகளையும் அவ சமாளிச்சான். அப்பறமா ஒரு ரொம்ப நல்ல gentleman ஒருத்தனைப் பாத்து அவனேட பேசப் பேச மனசு சலனப் பட்டுத்து. அப்படிச் சொல்றதை விட loneliness அவனுக்கு வந்துடத்துன்னு சொல்லலாம். அவன் கல்யாண மானவன். sex ஓட ABC எல்லாம் அவனுக்குப் புரிஞ்சது. எல்லாப் பயமும் மறைஞ்சபோய் அவன்தான் அவளோட ideal man ஆ இருந்தான். அப்பறமா ஒரு நாளுக்கு அவனுக்கு ஒன்னும் புரியலே. அப்பறமா ஒரு insecurity வந்துடுத்து. என்னென்னவோ fears மனசுலே. ஒருத்தன், அவளோட பேசி, அவளைப் புரிஞ்சன்டு அப்பறமா அவளைக் கல்யாணம் பண்ணின்டான்.

- சேகர் : சபம்!
- அஞ்சலி : (ஸோபா 1 றில் வந்து உட்காருகிறுன்) எப்படி கதை?
- சேகர் : வேற வேலை இல்லாம தன்னையே analyse பண்ணின்ட ஒருத்தியோட கதை. அது சரி. உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பவுமே எதையாவது நினைச்சன்டே இருப்பியா?
- அஞ்சலி : (வாய் விட்டுச் சிரித்து விட்டு எழுகிறுன்) சேகர். இன்னிப்போது நன்ன கழியறது. உனக்கு ஏதாவது திங்கறதுக்கு வேணுமா? முறுக்கு இருக்கு கொண்டு வரட்டுமா? (அவன் பதிலுக்குக் காத்திராமலே உள்ளே போகிறுள்)
- சேகர் : women! my god (ஐப்பாய் அடியிலுள்ள பத்திரிகை ஒன்றைப் புரட்டுகிறுன்) (அஞ்சலி வருகிறுள். தட்டை ஐப்பாய் மீது வைத்து ஒரு சின்னத் துண்டைக் கடித்தவாறே ஸோபா 1 றில் உட்காருகிறுன். சேகரும் பத்திரிகையை வைத்து விட்டுத் தின்னத் தொடங்குகிறுன்)
- அஞ்சலி : ஸ, சேகர்?
- சேகர் : அஞ்ச, இந்தக் கதை கேக்கறது எல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்.
- அஞ்சலி : பின்னே, வேற என்னதான் பேசறது? பங்களா தேஷ் பத்திப் பேசலாமா?
- சேகர் : ஏன், புட்டோவோடு childhood பத்திப் பேசலாமா? Damn it! அஞ்ச, நம்ப ரெண்டு பேரோடு problems பத்திப் பேச நான் வந்திருக்கேன்.
- அஞ்சலி : எனக்கு ஒரு problem ம் கிடையாது.
- சேகர் : Blatant lie! போன்றுப் போறது. எனக்கு problems உண்டு.
- அஞ்சலி : That is your headache.
- சேகர் : உன்னாலே என் problems ஜத் தீர்க்க முடியும்.
- அஞ்சலி : நான் அப்படி நினைக்கலே.
- சேகர் : I need you Anju.
- அஞ்சலி : ஏன், தினமதான் இங்கே வந்து இப்படிப் பேசேன். நான் தயார் பேச.
- சேகர் : உன்னேட பேச மட்டும் நான் ஆசைப்படலே.
- அஞ்சலி : G. B. roadக்கு வழி தெரியாதா சேகர்?
- சேகர் : don't be vulgar Anju.
- அஞ்சலி : அப்படி எல்லாம் பண்ண உனக்குப் பயம். யாருக்குத் தெரிஞ்கடுமொன்னு பயம். இன்னெரு பதவி போயிடுமோன்னு பயம். கோழைத்தனத்துக்கும் பயத்துக்கும் cure கிடையாது.
- சேகர் : you live with them.
- அஞ்சலி : எனக்கு நீ preach பண்ண வேண்டாம்.
- அஞ்சலி : நான் யாருக்குமே preach பண்ண மாட்டேன்.
- சேகர் : எனக்கிட்டே இல்லாத எந்த quality ஜ இந்த சேளக் கொல்லை பொம்மை கிட்டே நீ கண்டே?
- அஞ்சலி : அது உனக்குப் புரியாத ஒரு quality. மனுஷத்தன்மை. நீ டிக்ஷனரியிலே பாத்துத் தெரிஞ்கக்க வேண்டிய வார்த்தை.
- சேகர் : பெரிய.. மனுஷத்தன்மை! An impotent man marrying a non-virgin! ஆஹா, என்ன மனுஷத்தன்மை!

- அஞ்சலி :** நான் அப்பவே சொன்னேனே உனக்குப் புரியாதுன்னு.
- சேகர் :** உண்ணைப் பத்தி தெரிஞ்சும் உன்னேட சுதந்திரத்தை மதிச்சு உண்ணைப் பண்ணின்டானேன்னு உனக்கு *gratitude*.
- அஞ்சலி :** உனக்குப் புரியாதுன்னுதான் சோல்லியுட்டேனே. (புன்னதைக்கிறார்)
- சேகர் :** அவனைப் பாத்து பரிதாபப் படறே. வெறும் pity.
- அஞ்சலி :** உண்ணைப் பாத்தாதான் பரிதாபமா இருக்கு சேகர். ஒரு பக்கம் பதனி ஆசை; இன்னெரு பக்கம் நோயாளிப் பெண்டாட்டி; இன்னெரு பக்கம் argue பண்ணற ex-mistress. ரொம்பப் பாவம் நீ.
- சேகர் :** என்னைப் பத்தி நீ ரொம்ப மோசமா நினைக்கறே அஞ்சு.
- அஞ்சலி :** இல்லவே இல்லை. We had a nice time together. தெரிஞ்சவா யாராவது வந்துடு வாளோன்னு பயந்துண்டு பயந்துண்டு நாய்ப் பெய்ததெல்லாம் எனக்கு ரொம்ப thrilling ஆ இருந்தது. But that phase is over. அதைத் திருப்பி recreate பண்ண எனக்கு இஷ்டமில்லை.
- சேகர் :** O. K. My dear girl! நான் தோல்வியை ஒப்புத்துக்கறேன்.
(சிறிது நேர மௌனம்)
(கதவு தட்டப் படுகிறது. அஞ்சலி திறக்கிறார். மனோஹர் உள்ளே நுழைகிறார்)
- அஞ்சலி :** மனோ, meet my friend சேகர். சேகர், என் husband மனோஹர்.
(இருவரும் கை குலுக்குகின்றனர்)
- மனோ :** இதோ வரேன். (ஷர்ட்டின் பொத்தாங்களைக் கழற்றியவாறே பெட்டுமுக்கு போகிறான்)
- சேகர் :** போய்ட்டு வரேன் அஞ்சு.
- அஞ்சலி :** All the best சேகர். (சேகர் போகிறான்)
(அஞ்சலி ஸோபா 1 றின் முலையில் சாய்ந்து, கால்களைத் தூக்கி ஸோபாவில் வைத்து அமர்கிறான்) மனோ, அந்த record ஜ on பண்ணியுடேன் கொஞ்சம். (புத்தகத்தை எடுத்து விட்ட பக்கத்தைத் தேடுகிறார்) (வீஜை இசை கேட்கிறது. மனோஹர் வேஷ்டி பனியளேடு வந்து ஸோபா 3 இல் அமர்கிறான்)
- மனோ :** சேகர் அதுக்குள்ளே போய்ட்டானா?
- அஞ்சலி :** ஆமாம்.
- மனோ :** எதுக்கு வந்தான்?
- அஞ்சலி :** (புஸ்தகத்தை மடக்கி வைத்து விட்டு) சும்மாத்தான். உன்னேட office conference என்ன ஆச்சு?
- மனோ :** office லே எல்லாரும் நான் ஏன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேறு பஸ்லே போதேன்னு கேட்கரூ அஞ்சு. நான் ஸைக்கையாட்ரிஸ்ட் கிட்டே போறது அவானுக்குத் தெரிஞ்சிருக்குமா?
- அஞ்சலி :** conference என்ன ஆச்சன்னு கேட்டேன்.
- மனோ :** நான் ஒன்னுமே பேசலை.
- அஞ்சலி :** என், உனக்கு opinions ஏ கிடையாதா?
- மனோ :** இருக்கு. அது தப்பேசன்னு பயம். அவா எல்லாரும் வேகம் வேகமா யோசனை பண்ணிப் பேசரூ. நான் slow. என்ன லே இந்த ரேஸ்லே ஜெயிக்க முடியாதுன்னு பயம்.

- அஞ்சலி :** தப்பா இருந்தா பரவாயில்லே மனே. தையியமா சொல்லியுடு, மீறி மீறிப் போன வேலை போயிடும் அவ்வளவுதானே?
- மனே :** வேலை போயிடுத்துன்னு எல்லாரும் என்ன நினைச்சுப்பா? அம்மா மனச முறிஞ்ச போயிடும்.
- அஞ்சலி :** (ஸௌபா 1-றின் மறு மூலைக்கு நகர்ந்து ஸௌபா 3-ஐ ஒட்டியலாறு அமர்கிறோன்) நான் சொல்றது வேடிக்கையா இருக்கும். ஆன, ஒரு நாள் நீ வந்து ‘நான் எதிர்த்துப் பேசியுட்டேன் அஞ்ச. எனக்கு வேலை போயிடுத்து’ன்னு சொன்னு நான் அன்னிக்குப் பாயலை வைப்பேன்.
- மனே :** பாயலை வைக்க உனக்கு அதி சியமான excuses வேண்டியிருக்கு. (சோம்பல் முறிக்கிறோன்).
- அஞ்சலி :** (கைக் கடிகாரத்தைப் பார்த்தவாறே) மணி ஏழாயிடுத்து மனே. சாப்பிட றயா இல்லே கொஞ்ச நாழி போட்டுமா? (எழுந்து சென்று விளக்கைப் போடுகிறோன்)
- மனே :** அப்பறமா சாப்பிடலாம். உட்காந்துக்கோ. (அஞ்சலி பழைய இடத்திலேயே உட்காருகிறோன்).
- மனே :** அஞ்சு, சேகரோட நீ பேசறச்சே நான் வந்தபோது உனக்கு சங்கடமா போச்சா?
- அஞ்சலி :** (சிரித்து) இல்லை மனே.
- மனே :** Lifeலே எப்பவுமே சங்கடமான situations உனக்கு வந்ததே இல்லையா?
- அஞ்சலி :** என் வராம? High Schoolலே நான் Debating Association ஓட்ட ஸெக்ரடரி. ஒரு இங்லீஷ் லேடியை பேசக் கூப்பிட்டோம். நான் introductory speech தரனும். (எழுந்து நின்று) அவ நான் பேசற துக்குள்ளே பேச ஆரம்பிச்சுட்டா. அவ இங்கே நின்னுண்டு “Gandhi was a great man. I have always been fascinated by his thinking” என்கிறு. நான் அந்தப்பக்கம் நின்னுண்டு (எதிர்ப் பக்கம் போகிறோன்) “We are happy to have in our midst today Mrs wilson” அப்பான்னு ஸிடாப்படியா introduce பண்ணரேன். (திரும்பி வருகிறோன்) அவரோ ‘Gandhi’s satyagraha’ அப்பான்னு புரியாத accent லே பேசேறு. நானே பிடிவாதமா Mrs. wilson is a great admirer of India’ என்கிறேன். என் குரலோ எறுமைக் கரல். கடைசீலை அவன் ‘யார் இந்தப் பொடிசு’ன்னு பார்த்தா. அதுக் கள்ளே நான் முடிச் ‘கட்டு ‘Now Mrs. wilson will talk to you’ என்றுசொல்லி அவளைப் பாத்து மரியாதையா தலையா ஆட்டினேன். அவளுக்கு ஒருகுட்டி nervous-attack ஏ வந்துடுத்து! நான் வேணும்னே அவளை அவமானப் படுத்தினதா அவளுக்கு எண்ணம். அன்னிக்கு என் நிலைமை தர்ம சங்கடம்தான். (பேசிய வாறே சிரிக்கிறோன்)
- மனே :** (பெரிதாகச் சிரித்தவாறே) Great! அப்பறமா என்ன ஆச்சு?
- அஞ்சலி :** Debating Association கு வேற செக்ரடரி வந்தா!
- மனே :** சே! அங்கே யாருக்குமே sense of humour இல்லை.
- அஞ்சலி :** எனக்கே இல்லையே! நான் ரொம்ப அழுதேன் ஸெக்ரடரி வேலை போயிடுத் தேன்னு. அப்போல்லாம் அது பெரிய prestige. மொத்தத்துலே யாருக்குமே sense of humour போருதுதான். கணக்கு classலே ஒருதொட்டிலே ஒட்டை இருக்கு, தண்ணி இவ்வளவு வேகமா வந்தா எப்போ ரொம்பும் தொட்டின்னு எல்லாம் கணக்கு வருமே மனே. நீ கூடப் பண்ணியிருப்பே.

மனே : yes, yes.

அஞ்சலி : “தொட்டியிலே ஓட்டை இருந்தா தண்ணி எப்படி ரொம்பும் மிஸ்கீன்?” நூறாண் கேட்டுட்டேன். கணக்குலே சுழிதான்! அப்பறம் தமிழ் class லே திரெளபதி வஸ்தராபரணம் பத்தி ஏதோ கவிதையோ கட்டுரையோ நினைவில்லை. “திரெளபதி ஒரு முட்டாள் மிஸ். துச்சாஸனன் இவ புடவையை இழுக்கறதுக்கு முன்னாலே அவனேட வேஷ்டியை இவ இழுத்திருக்கலாமே. இதுக்கு பகவானை எதுக்குக் கூப்பிடணம்” நூற் சொன்னேன். தமிழ் மிஸ்கீன்கு ஆவேசமே வந்துடுத்து.

மனே : you are the limit Anju. (சிரித்துக் கொண்டே சொல்கிறுள்ளே)

அஞ்சலி : இதை எல்லாம் நான் என்ன மொட்டான் கிட்டதான் சொல்லேன் மனே. இத்தனை நாள் இதை எல்லாம் நினைச்சே பார்த்ததில்லே.

மனே : சேகர் கிட்ட நீ இப்படிப் பேசுவியா?

அஞ்சலி : சேகர் யாராவது வரதுக்கு முன்னாலே ஏதாவது செய்ய முடியுமானாலும் பறப்பார். அப்போ பேச்சுக்கு எங்கே இடம்?

மனே : அவனேட நீ relaxed ஆவே இருந்தது கிடையாது?

அஞ்சலி : ரெண்டு முனு தடவை. அப்ப பேசினது எல்லாம் எங்க எதிர்காலத்தைப் பத்திரான். We thought it was a permanent thing.

மனே : அதை நீ regret செய்யறயா?

அஞ்சலி : I regret nothing.

மனே : சேகர் எதுக்காக வந்தான் அஞ்கு?

அஞ்சலி : Forget சேகர், மனே. அப்பறமா நீயா மனளிலே கஷ்டப் படுவே. கோவம் வரும். சிடு சிடுபே.

மனே : மாட்டேன், மாட்டேன். நீ என் கிட்டே எதை மறைச்சே இதுவரைக்கும்?

அஞ்சலி : அப்பறமா கேள்வி நேரத்துலே ‘நீ பரிசுத்தமானாவளா?’ என்பாய். (சிரிக்கிறுள்ளே)

மனே : I withdraw that question.

அஞ்சலி : நான் நிஜமாலே பாவ மன்னிப்புக் கேட்கப்போய் Fatherஐ attract பண்ணியுட்டேன் போலேருக்கு. இன்னிக்கு Father நல்ல moodலே இருக்கார்.

மனே : சொல்லு, சேகர் எதுக்காக வந்தான்?

அஞ்சலி : எங்க உறவை renew பண்ணிக்க வந்தான்.

மனே : நீ என்ன சொன்னே? ‘என் husband ஒரு பாவம். அவனுக்கு நான் வேணும். நான்தான் அவனேட ஒரே companion அப்பண்ணியா?’

அஞ்சலி : பாத்தியா? இப்பவே கோவம் வந்தாச்சு.

மனே : நான் என்ன மரக்கட்டையா? என்ன, கோவம் வந்தாச்சு, கோவம் வந்தாச்சன்னாலும் announce பண்றே?

அஞ்சலி : sorry மனே. இதுக்கு மேல் நான் பேசப் போறதில்லே நீ force பண்ணினாலும். நல்ல moodலே இருந்தே நீ. (எழுந்து போகிறுள்ளே)

மனே : அஞ்கு. Come right back here.

- அஞ்சலி : (பெட்டும் கதவருகே நின்றுகொண்டு) மனை, வேற ஏதாவது பேசறதுன்னு நான் வரேன்.
- மனை : சரி சரி வா. (வருகிறோன். ஸோபா 1 றின் மூலையில் அமருகிறோன்.) வேற என்ன பேசறது?
- அஞ்சலி : (மெளனம்)
- மனை : இன்னிக்கு நல்ல weather.
- அஞ்சலி : (மெளனம்)
- மனை : நான் ரோடுலே நடக்கறச்சீச ஒரு நாயைப் பாத்தீதன்.
- அஞ்சலி : குட்டியா, பெசா?
- மனை : நான் நடக்கறச்சே தடுக்கி விழுந்தேன்ன கூட உள்கு இவ்வளவு curiosity இருந்திருக்காது. அஞ்சு, உள்கு மனுஷனிலீவிட நாய்களைத்தான் பிடிக் கறது. போன ஜன்மத்துக்கீல நீ நாயா இருந்திருப்பே.
- அஞ்சலி : நீ நேராவே என்னை bitchனு சொல்லாம் மனை. (சிரிக்கிறோன்)
- மனை : சோ! வேற என்ன பேசறது? இன்னிக்கு மழை பேயலே.
- அஞ்சலி : ஆமாம்.
- மனை : இத்தனை நாழி சேகர் விட்டுக்குப் போயிருப்பானு?
- அஞ்சலி : I give up. (சிரிக்கிறோன்) சரி. நம்ப வழக்கமான game ஆடலாம். நில்லு வேற பாட்டு போட்டுட்டு வரேன். (உள்ளே போகிறோன். இசை மாறுகிறது. வால்ட்ஸ் இசை.) (வெளியே வந்து) Do you want to drink?
- மனை : Father ஜயே குட்டிச்சவராக்கியுடுவே போவிருக்கே! ரெண்டு சோட்டா கொண்டா. ரெண்டு பேருமா சாப்பிடலாம்.
- அஞ்சலி : சரி. (உள்ளே போகிறோன்)
- மனை : அம்மாவுக்கு குடிக்கறதே பிடிக்காது. அம்மாவையே நான் இப்பல்லாம் நிறைய நினைக்கறத்தில்லே. (ஸோபாவில் சாய்கிறோன்) (அஞ்சலி இரண்டு கிளாஸோடு வருகிறோன்)
- அஞ்சலி : இந்தா (அமருகிறோன்)
- To Happy Confessions!
- (இருவரும் உயர்த்துகின்றனர் கிளாஸை)
- மனை : (ஒரு வாய் குடித்து விட்டு கிளாஸோடு எழுந்து நிற்கிறோன்) மகளே, என்னிடம் பாவ மன்னிப்புக் கேட்பதால் உன் மன்மபனு குறைகிறதா?
- அஞ்சலி : என் மனகலே பழி இருந்தாத்தானே Father குறையறத்துக்கு? என் கிட்டே பேசறதுலே உங்களுக்கு ஒரு escape. அதைக் கெடுப்பானேன்னு அடிக்கடி வரேன்.
- மனை : (புன்னைக்கத்து விட்டுப் பின் பழைய குரலில்) மற்றவர்கள் entertainmentக்காக பாவ மன்னிப்புக் கேட்பவேன் நீ ஒருத்தியாகத்தான் இருக்க முடியும்.
- (இருவருமே சிரித்து விடுகின்றனர். பின் மீண்டும்)
- மனை : மகளே, இன்று வந்து போனது உன் நண்பனு?
- அஞ்சலி : ஆமாம் Father.
- மனை : அவன் இங்கு வந்த நோக்கம்?

- அஞ்சலி : என்னைத் திருப்பியும் கூப்பிடத்தான் Father.
 மனே : நீ என் போகவில்லை?
 அஞ்சலி : தற்கொலை பண்ணிக்கத் தெரியாத ஒருத்தர் என் husband Father.
 மனே : அவருக்கு உதவி தேவைப்படுமோன்று போகலை.
 எவ்வளவு தாராள மனது உனக்கு? அவன் தற்கொலை பண்ணிக்கொள்ளத் தெரியாமல் தின்டாடக் கூடாதே என்று அல்லவா நீ போகவில்லை?
 அஞ்சலி : ஆமாம் Father.
 மனே : அவன் தற்கொலை successful ஆகச் செய்து கொண்ட பின் நீ போவாயா?
 அஞ்சலி : தற்கொலை பண்ணிக்கத் தெரிஞ்சாலும் அவர் பண்ணிக்கக் கூடாதுன்றுதான் என் ஆசை Father.
 மனே : ஏன் மகனே? உன் மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பவன்தானே அவன்?
 அஞ்சலி : தன்னேட மகிழ்ச்சிக்கே அவர் தடையா இருக்கார் Father. I want him to love life.
 மனே : Why, my child?
 அஞ்சலி : ஏன்னு, life ரொம்ப அழகானது. Moreover எந்தச் சண்டையிலேயும் தோல்நியை ஒப்புத்துண்டு வாபஸாறதை விட, முடிஞ்ச வரைக்கும் சண்டை போட்டு நிறைய தழும்பைச் சர்பாதிச்சுக்கறதுதான் அழகு.
 அதற்காகத்தான் நீ தியாகம் செய்கிறுயா மகனே?
 அஞ்சலி : father தமிழ்ப் படம் ரொம்பப் பார்ப்பேனா?
 மனே : ஏன் மகனே?
 அஞ்சலி : தியாகம் அப்பங்களைல்லாம் பேசுறேனேன்று கேட்டேன்.
 மனே : நிஜ வாழ்விலே தியாகம் இல்லையா மகனே?
 அஞ்சலி : இருக்கு father. ஆனு அதைப் பத்தி பத்து நிமிட டயலாக்யாரும் பேசுற தில்லே. எந்த அம்மாவும் தன் குழந்தைகள் கிட்டே அவனோடு மசக்கை, பிரசவ வேதனை பத்தி டயலாக்பேசுறதில்லை. Real sacrifice is not talked about father. கிளியோபாட்ரா சாகறதுக்கு முன்னாலே ஆன்டனிக்கு “அட பாஸிக் காதலா, உன் காதலுக்காக நான் இப்படி பாம்பைக் கடிக்க வைத்து உயிரையே தியாகம் பண்ணுகிறேன் பார்த்தாயா?” அப்பங்களும் ஒரு ஸெட்டர் எழுதி வெச்சிருந்தா நானும் நீங்களும் Antony and cleopatra படிப்போமார் father?
 மனே : மகனே, இது இன்னும் படமாக்கப் பட்டு, பாம்பு கடிக்கும் முன் கிளியோபாட்ரா ஒரு சோகப் பாட்டு பாடுவதாக வரவில்லையாதலால் அதைப் பற்றி நாம் பேசாமலிருப்பதே உத்தமம்.
 அஞ்சலி : that was a good one (பெரிதாகச் சிரிக்கிறோன்)
 மனே : மகனே, நீ பாவமன்னிப்புக் கேட்க வரும் போதெல்லாம் நாம் அதைக் கவிர மற்றவற்றைப் பேசுகிறோம். Antony and cleopatra எப்படி இதில் வந்தார்கள்?
 அஞ்சலி : தயாகம் பத்திப் பேசுற போது father.
 மனே : O. K. இப்படி டயலாக் எல்லாம் பேசிச் சொல்ல விருப்பப் படாத தியாகம், I have to use that word, நீ பண்ணுகிறுயா உன் Husbandவிடியத்தில். (கையில் கிளாஸாடன் நடக்க ஆரப்பிக்கிறோன்) இல்லை father.
 அவனுக்குத் துணையாக இருப்பதாக உனக்கு எண்ணமா?
 அஞ்சலி : இல்லை father.
 அவனேடு பயத்தை எல்லாம் நீ நீக்கி விடுவாய் என்று நம்பிக்கையா?
 அஞ்சலி : (ஒவியத்தை நோக்கி நடந்தவாறே) இல்லை father.
 மனே : Do you love him?
 அஞ்சலி : That is a much abused word father. எந்த உறவுக்கும் அதை basis ஆக்கறதுலே நம்பிக்கை இல்லே.
 மனே : (உரத்த குரலில்) பின்னே எதுக்குத்தான் அவனேடு இருக்கிறும்?
 அஞ்சலி : (ஒவியத்தின் அருகே பார்ப்போருக்கு முதுகைக் காட்டி நின்றவாறே) எனக்குத் தனிமையை நினைச்சா பயம் father. அவரைப் போலாரு ஆணைட துணை எனக்கு வேணும். I need him.
 மனே : (திடுக்கிட்ட மெளனம்) (ஆண் என்று அவள் குறிப்பிட்டதை யோசிப்பவன் போல் தன்னைக் குனிந்து ஒருமுறை பார்த்து விட்டு கிளாஸை மெப்பாய் மேல் வைத்து விட்டு முகத்தில் களிவுடன் அவனை நோக்கி நடக்கிறோன்)

தீரை

இலக்கியத்தில் சோதனை செய்து பார்ப்பது என்றால் என்ன என்பது பற்றிப் பலரும் என்னைக் கேட்கிறார்கள்

இதுவரை செய்யப் படாத எதையும் செய்து பார்க்க முயலுவதைத்தான் நான் சோதனை என்று சொல்லுகிறேன். சோதனை வெற்றி பெற்றால் இலக்கியமாகி கிடூவிற்கிறது. நிலைத்து விடுவிற்கிறது. சேரதனை முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும்—வெற்றி பெறு விட்டாலும் கூட.

இலக்கியத்தில் சோதனை

சுவடில்லாத பாதையிலே, தனி வழி அமைத்துக் கொண்டு போகக் கூடியப்படுகிற முயற்சி எதுவும் முயற்சியாக முக்கியமானதுதான். இந்த முயற்சிகளில் தான் பிற்காலத்தில் இலக்கிய சிரங்களை எட்டுவது சாத்தியமாகிறது.

இலக்கியத்தில் புது விஷயம் என்பது அநேகமாக சாத்தியமில்லை என்று சொல்லலாம். ஏனின்றால் சொல்ல வேண்டிய பொருள் சொல்லப்போன். அதைப் பலரும் பல தினுஞாக சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு நினைவுசாக சொல்லிப் பார்க்கிற முயற்சியைத் தான் சிறப்பாகக் கோதனை என்று சொல்ல வேண்டும்.

சோதனை பொருளைப் பற்றியதாக இராது. இலக்கிய உருவத்தைப் பற்றியதாக இருக்கலாம். அல்லது பொருளுக்கும் உருவத்துக்கும் உள்ள உறவு முறைகளை ஆராய்வதாக இருக்கலாம். இதைப் புதுமாதிரியாகக் கூட செய்வேண்டும். சோதனைக்காரன் என்றும் வெற்றிகரமாகக் கூட செய்வேண்டும். இலக்கியக் கர்த்தா, படைப்பாளி என்றும் நாம் போற்றுகிறோம்.

இலக்கியத்திலே புதுமை என்பதுதான் உயிர்நாடி. அதை வைத்துதான் இலக்கியம் இயங்குகிறது. அந்தப் புதுமையைச் சாத்தியமாக்குகிற காரியம் இலக்கியத்தில் சோதனைக்காரர்களால் சிறப்புறுகிறது.

ஓரே இலக்கியச் சோதனையை, அதன் உருவம் பூண்டவும் பெறுகிற வரையில் செய்தவர்கள் உண்டு. நம்மிடம் தமிழில் சிறுக்கை எழுதியவர்களில் மௌனியை உதாரணமாகச் சொல்லலாம். பல விதமான சோதனைகளைச் சிறுக்கை அளவில் செய்து பார்த்தவர் புதுமைப் பித்தன். உருவத்திலும் உருவு—விஷய உறவுகளிலும் சேரதனைகள் செய்து பார்த்தவர்கள் என்று கு. ப. ராஜ கோபாலனையும் ந. பிச்சுருஷ்தியையும் சொல்லலாம்.

இந்தச் சோதனை அம்சம்தான் பிற்கால இலக்கியத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்குகிறது.



க. நா. ச.

சமுத்து 6

ஜூன் 1959